

ஸ்ரீ:
 ஸ்ரீமதே ராமானுஜாய நம:
 ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பரப்ரஹ்மனே நம:
 ஸ்ரீபராசரபட்டர் அருளிச் செய்த
ஸ்ரீரங்கராஜஸ்தவம்
(பூர்வ ஸதகம்)



நம்பெருமாள், எம்பெருமானார் அருளால் முயன்றவன்

“ஸ்ரீ அஹோபில தாஸன்” க. ஸ்ரீதரன்
 (email: sridharan_book@yahoo.co.in)

இந்த ச்லோகம் உண்டாகிய பின்னனி

ஸ்ரீராமாநுஜரால் பெரியபெருமாளின் திருக்கோயிலை நிர்வகித்து வரும்படி பணிக்கப்பட்ட பட்டர், அந்தப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார். ஒருமுறை அந்தக் கோயிலின் ஆறாவது ப்ராகாரத்தின் மதிள் கவரானது பழுதடைஞ்து சரிக்கு நின்றது. அந்த மதினை, வீரஸௌந்தரப்ரஹ்மராயன் என்ற மன்னன் சரிசெய்யத் தொடங்கினான். அப்போது அந்த மதில், நேராக இல்லாமல், கூரத்தாழ்வானின் மிகவும் ப்ரியமான சிவ்யர்களில் ஒருவரான பிள்ளைப்பிள்ளையாழ்வான் என்பவரின் திருமாளிகை (வீடு) அருகே சற்று வளைந்து சென்றது (அவரது வீடு மதினின் பாதையில் நின்றது). இதனைக் கண்ட அரசன், அவரது திருமாளிகையை இடிக்க முயன்றான். இதனை அறிந்த பட்டர், அரசனிடம் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்த, அதனை ஏற்காமல் அவன் இடித்துவிட்டு மதினை நேர்ப்படுத்தினான். அதன் பின்னர், பட்டரிடம் கோபம் கொண்ட அவன், அவ்வப்போது பட்டருக்குத் தொல்லைகள் கொடுத்தவன்னம் இருந்தான். இதனால் பட்டர் ஒருநாள் யாரிடமும் அறிவிக்காமல், ஸ்ரீரங்கத்தை விட்டு அகன்று, திருக்கோட்டிழூருக்குச் சென்று விட்டார்.

இப்படி உள்ளோது, ஒருநாள் அந்த அரசன் இறந்தான். இந்தச் செய்தியை பட்டரிடம் பிள்ளைப்பிள்ளையாழ்வான் ஒடோடி வந்து தெரிவித்தார். இதனைக் கேட்ட பட்டர், தனது விரோதி அழிந்தான் என்று மகிழவில்லை. மாறாக, இறுதிவரை அந்த அரசன் திருந்தாமலேயே இறந்தானே என்று வருந்தினார். அதன் பின்னர், தனது வளர்ப்புத் தந்தையான நம்பெருமாள் வாசம் செய்யும் இடமாகிய ஸ்ரீரங்கத்திற்கு ஓடி வந்தார். அவ்விதம் வரும்போது, காவேரி தொடக்கமாக, ஸ்ரீரங்கத்தை வர்ணித்தபடியே வந்தார். இந்த விதமாக, ஸ்ரீரங்கராஜஸ்தவம் என்ற அற்புதமான நூல் உருவானது.

இந்த நூல் இரண்டு பகுதிகள் கொண்டது. பூர்வ ஸதகம் என்ற முதல் பகுதியில், 127 ச்லோகங்கள் உள்ளன. இரண்டாம் பகுதியான உத்தர ஸதகத்தில் 105 ச்லோகங்கள் உள்ளன.

தனியன்

ஸ்ரீபாராசர பட்டார்ய: ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்கஸௌத: ஸ்ரீமாங் ச்ரேயஸே மேஸ்து பூயஸே

பொருள் - நம்பெருமாளின் ஸங்கிதியில் புராணம் வாசித்தல், வேத விண்ணப்பம் செய்தல், திருமருங்களைக் கட்டியம் கூறுதல் போன்ற கைங்கைர்யங்களை உடையவரும், கூரத்தாழ்வானின் திருக்குமாரரும், கைங்கர்யம் என்ற செல்வம் எப்போதும் நிலைபெற்றவரும் ஆகிய ஸ்ரீபாராசரபட்டர் எனக்கு நிறைந்த நன்மைகளை அளிக்க வேண்டும்.

**1. ஸ்ரீவத்ஸ சிவ்ராமிச்ரேப்ய: நம உக்திம் அதீமஹே
யத் உக்தய: த்ரயீகண்ட்டே யாந்தி மங்கள் ஸுத்ரதாம்**

பொருள் - எந்த ஒருவரின் ஸ்ரீஸௌக்திகள், வேதம் என்ற பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யமாக உள்ளனவோ, அப்படிப்பட்டவரான கூரத்தாழ்வானிடம் நாம் நம: என்று கூறியபடி உள்ளோம்.

விளக்கம் - இந்த உலகில் ஒரு கன்னிப்பெண் உள்ளாள் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்குத் திருமணம் ஆகும் வரையில், பலரும் அவள் தனக்கே சொந்தம் என்று நினைத்திருக்கக்கூடும். திருமணம் ஆன பின்னரே அவள் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமாகிறாள். இது போன்று, கூரத்தாழ்வானின் நூல்களுக்கு முன்னர், வேதம் என்ற பெண் தங்களையே போற்றுவதாகப் பல தெய்வங்களும் என்னி வந்தன். இந்த நிலையில் உதித்த ஆழ்வானின் நூல்கள், அந்தப் பெண்ணிற்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் இடையே திருமணம் நடத்தி வைத்து, அந்த நூல்களே வேதப்பெண்ணின் கழுத்தில் தாலியாகவும் சின்றது. ஆக ஆழ்வானின் நூல்களுக்குப் பிறகே வேதம் என்பது ஸ்ரீமன் நாராயணனின் உடைமையானது என்று கருத்து.

**2. ராமானுஜ பதச்சாயா கோவிந்த ஆஹ்வா அநபாயிர்
தத் ஆயத்த ஸ்வர்ணபா ஸா ஜீயாத் மத் விச்ரமஸ்த்தலீ**

பொருள் - (இந்த ச்லோகம் மூலம் எம்பார் என்ற கோவிந்தபட்டரைத் துதிக்கிறார்) எம்பெருமானாரின் திருவடிகளை விட்டு எப்போதும் அகலாமல், அந்தத் திருவடிகளின் சிமிலாகவே உள்ளவர், அந்தத் திருவடிகளுக்கு மட்டுமே வசப்பட்டவர், கோவிந்தபட்டர் என்ற திருநாமம் கொண்டவர் - இப்படிப்பட்ட எம்பார், ஸம்ஸார தாபத்தினால் வருந்தும் எனக்கு இளைப்பாறும் இடமாக உள்ளார். அவருக்குப் பல்லாண்டு.

**3. ராமானுஜமுனி: ஜீயாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத:
கலிகோலாஹல கர்டா முதாக்ரஹம் அபாஹரத்**

பொருள் - கலிபுருஷனின் தாண்டவம் என்னும் பிசாசை, ராமானுஜர் பகவத் பக்தி என்ற யந்த்ரம் கொண்டு விரட்டினார். அப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு.

விளக்கம் - கலியும் கெடும் கண்டு கொண்மின் என்றும், இராமானுசன் மறை தேர்க்குலகில் புரியும் நல்ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே என்றும், இந்தது வெங்கலி என்றும் போற்றப்பட்டது. இப்படிப்பட்ட ராமானுஜரின் திருவடிகளின் தொடர்பு பெற்றவர்களைக் கலிபுருஷன் அண்டமாட்டான்.

**4. விதாய வைத்திகம் மார்க்கம் அகெளதஸ்க்ருத கண்டகம்
நேதாரம் பகவத் பக்தேர் யாழுஙம் மநவாமஹை**

பொருள் - (இதன் மூலம் ஆளவந்தாரைத் துதிக்கிறார்) ஆளவந்தார் அவதரிப்பதற்கு முன்னர், வைத்திக மார்க்கம் என்பது, தவறான வாதங்கள் என்னும் முள் நிறைந்து இருந்தது. அந்தப் பாதையை முள் அற்றதாக்கி, பகவத் பக்தியை நன்கு வளரச் செய்த ஆளவந்தாரை நாம் எப்போதும் த்யானிப்போமாக.

**5. செளமி நாதமுனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே
வைராக்ய பகவத் தத்வ ஜிஞாந பக்தி அபிவர்ஷைகம்**

பொருள் - (இதன் மூலம் நாதமுனிகளைத் துதிக்கிறார்) நாதமுனிகளின் காலத்திற்கு முன்பு, பக்தி என்னும் தன்னீர் கிடைக்காமல் இருந்தது. அந்த நேரத்தில் வைராக்யம் (மற்ற விஷயங்களில் உள்ள பற்றுதல்களைத் தவிர்த்தல்), பகவானைப் பற்றிய உண்மையான அறிவு, பக்தி ஆகியவற்றை மழையாக ஒரு மேகம் பொழிந்தது. இப்படிப்பட்ட மேகமாகிய நாதமுனிகளைத் துதிக்கிறேன்.

**6. ரிஷிம் ஜீஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
ஸஹஸ்ர சாகரம் ய: அத்ராக்ஷத் தராவிழம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்**

பொருள் - (இதன் மூலம் நம்மாழ்வாரைத் துதிக்கிறார்) தனக்கு எம்பெருமானை அடையவேண்டும் என்ற ஆவல், கலியின் வலிமையால் தன்னைப் பற்றாமல் சிற்பவர்களையும் தன்னைப் பற்றச் செய்யவேண்டும் என்ற பகவானின் ஆவல் - இவை இரண்டும் சேர்க்கு ஒரு வடிவமாக வந்ததோ என்று என்னுப் படியாக இவரது (நம்மாழ்வாரின்) திருமேனி உள்ளது. பகவத் கருணையால் உபனிஷத்துக்களின் ஸாராமான திருவாய்மொழி என்னும் ஆயிரம் தமிழ் பாசுரங்களை பகவான் மீது உள்ள ப்ரியத்தினால் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட நம்மாழ்வாரை நாம் வணங்குகிறோம்.

**7. நம: ஸ்ரீரங்கநாயக்யை யத் ப்ர்ணவிப்ரம பேதத:
ஸச ஸசிதவ்ய வைஷம்ய நிம்ந உங்நதம் இதம் ஜகத்**

பொருள் - எந்த ஒரு பிராட்டியின் புருவங்களின் நெறிப்பு மூலமே இந்த உலகமானது, உயர்ந்தவர்கள்-தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு உடையதாக மாறுகிறதோ, அந்தப் பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு நமஸ்காரங்கள்.

விளக்கம் – இந்த உலகில் உள்ளவர்கள் செல்வம் படைத்தவர்களாகவும், ஏழைகளாகவும் இருப்பதற்கு, பெரியபிராட்டியின் புருவங்களின் அசைவே காரணம் என்றார். அவளது அனுக்ரஹம் கிட்டியவர்கள் உயர்ந்தும், கிட்டாதவர்கள் தாழ்ந்தும் போகின்றனர் என்று கருத்து.

**8. ஸ்ரீஸ்தந ஆபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அங்த போகிங:**

பொருள் – ஆதிசேஷனால் கக்கப்பட்ட சிந்தாமணி போன்று ஒரு வஸ்து உள்ளது. அந்த மணியானது, பெரியபிராட்டியின் ஸ்தனங்களின் ஆபரணாமாக உள்ளது. அந்த வஸ்து திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளது. அந்த வஸ்து மிகவும் தேஜஸ்ஸௌன் உள்ளது, இப்படிப்பட்ட அந்த வஸ்துவை (பெரிய பெருமாள்) நான் அடைகிறேன். (பெரியபெருமாளை வஸ்து என்று கூறலாமா என்றால், கவிதையாகப் போற்றும்போது இது ஏற்கத்தக்கதே).

**9. அஸ்தி வஸ்து இதமித்தந்தவ ப்ரஸங்க்யாங பராங்முகம்
ஸ்ரீமதி ஆயதனே லக்ஷ்மீ பதலாக்ஷா ஏக லக்ஷணம்**

பொருள் – இந்த வஸ்துவின் ஸ்வரூபம் இத்தன்மை உடையது என்றும், இதனிடைய ஸ்வபாவம் இத்தன்மை உடையது என்றும் அறிய இயலாதபடி உள்ளது. (வின் எப்படி பெரியபெருமாளை அறிவது என்றால்) ஸ்ரீரங்கநாயகியின் திருவடிகளில் பூசப்பட்ட செம்பஞ்சுச்சாறு எந்த ஒரு வஸ்துவின் மீது உள்ளதோ, அத்தகைய வஸ்துவானது, திருவரங்கத்தின் பெரியகோயிலில் உள்ளது.

**10. லக்ஷ்மீ கல்பலதா உத்துப்க ஸ்தந ஸ்தபக சஞ்சல:
ஸ்ரீரங்கராஜ ப்ரங்கக: மே ரமதாம் மாசல அம்புஜே**

பொருள் – பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் ஒரு கற்பகக் கொடி போன்று உள்ளாள். அவளது ஸ்தனங்கள், அந்தக் கற்பகக் கொடியில் உள்ள மலர்க்கொத்து போன்று உள்ளன. அந்த மலர்க்கொத்துகளை, ஸ்ரீரங்கநாதன் என்ற கருவண்டு வட்டம் அடித்தபடி உள்ளது. இப்படிப்பட்ட அந்த வண்டானது, எனது மனம் என்ற தாமரை மலரில் எப்போதும் மிகவும் மகிழ்வுடன் வாசம் செய்யவேண்டும்.

**11. ஸ்வஸ்தி ஸ்ரீஸ்தந கஸ்தாரி மகரி முத்ரித உரஸ:
ஸ்ரீரங்கராஜாத் சரத: சதம் ஆசாஸ்மஹேதமாம்**

பொருள் – ஸ்ரீரங்கநாச்சியாரின் ஸ்தனங்களில் கஸ்தாரியைக் குழைத்து, மீன்கள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. அந்த அடையாளங்கள், பெரியபெருமாளின் திருமார்பில் அழகாகப் பதிந்துள்ளன (இவன் அவளை அணைத்துக் கொள்ளும்போது பதிந்தன என்று கருத்து). இப்படிப்பட்ட திருமார்பை உடையவனும், திருவரங்கத்தின் சக்ரவர்த்தியுமான நம்பெருமாளிடம் நின்று, நமக்கு நீண்ட காலம் நன்மையை அளிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறோம்.

**12. பாது ப்ரண்தரக்ஷாயாம் விலம்பம் அஸஹங் இவ
ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸ ந: ஸ்ரீரங்கநாயக:**

பொருள் – (இவ்விதம் நித்ய கைங்கர்யம் செய்வதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது? நம்பெருமாள் திருக்காங்களில் வைத்துள்ள ஆயுதங்கள் அழகுக்கு அல்ல, இது போன்ற நேரத்தில் காப்பதற்கே என்றார்) பெரியபெருமாள், நம்மைப் போன்ற அடியார்களுக்கு ஏற்படும் ஆபத்து ஏற்படும்போது, அந்த ஆபத்தை ஈக்குவதில் உள்ள காலதாமத்தை பொறுக்கமாட்டான். ஆகவே, எப்போதும் உதவுவதற்காக, ஜிஞ்து ஆயுதங்களை எப்போதும் வைத்துள்ளன. இப்படி நிற்கும் ஸ்ரீரங்கநாதன் நம்மைக் காக்கவேண்டும்.

**13. அமதம் மதம் அத மதம் ஸ்துதம் பரிசிந்திதம்
ஸ்வபதி நிஞ்சிதம் ஸ்துதம்
இதி ரங்கராஜம் உதஜல்குஷத் தரயீ ஸ்துமஹே வயம்
கிம் இதி தம் ந சக்ஞும:**

பொருள் - பரம்பொருளை அறிய இயலாது என்ற ஞானம் ஏற்பட்டவுடன், அது அறியப்பட்டதாகிறது. அந்தப் பரம்பொருளைத் துதித்துவிடலாம் என்று என்னம் ஏற்பட்டால், அது நிர்திக்கப்பட்டதாகிறது. அதனை முழுவதுமாக துதிக்க இயலாது என்ற ஞானம் வந்தால், அது முழுவதுமாகத் துதிக்கப்பட்டதாகிறது. இப்படியாகவே வேதம் ஸ்ரீரங்கனாதனைக் குறித்து எண்ணுகிறது. இப்படி உள்ளபோது, அந்த அரங்கனை, அறிவில்லாதவர்களான நாம் என்னவென்று துதிக்க முற்படுகிறோம்?

விளக்கம் - யார் ஒருவன் தான் பெரியபெருமானை முழுவதுமாக அறிவேன், அவனைத் துதித்து விடுவேன் என்று எண்ணுகிறானோ அவன் எதனையும் அறியாதவன், பெரியபெருமானை இகழவே செய்கிறான். மாறாக, யார் ஒருவன் தனக்கு பெரியபெருமானைப் பற்றி முழுமையாகத் தெரியாது, அவனைத் துதிக்கவும் தெரியாது என்று எண்ணுகிறானோ, அவனே உண்மையில் அரங்கனை முழுவதுமாக அறிக்கவனும், துதித்தவனும் ஆகிறான். இப்படியாகவே வேதங்கள் கூறுகின்றன. வேதங்களே இவ்விதம் கூறும்போது, அறிவற்ற நாம் எவ்விதம் அரங்கனைப் போற்ற இயலும்?

14. யதி மே ஸஹஸ்ர வதந ஆதி வைபவம் நிஜம் அர்ப்பயேத்

ஸ கில ரங்க சந்தர்மா:

**அத சேஷுவத் மம ச தத்வத் ஏவ வா ஸ்துதி சக்தி
அபாவ விபவே அபி பாகிதா**

பொருள் - பெரியபெருமானை ஸ்துதி செய்ய எனக்குச் சக்தியில்லை (ஞானம் இல்லை). ஆனால் கிலவு போன்று குளிர்க்குளின் பெரியபெருமான், தன்னுடைய ஆயிரம் வாய் (முகம்) போன்றவற்றை எனக்கும் தந்தருளினான் என்றால், அதன் பின்னர் அவனைத் துதிக்க இயலும். அதன் பின்னர், ஆதிசேஷுமன் அவனைப் போற்றுவது போன்றோ அல்லது அவனே அவனைத் துதித்துக் கொள்வது போன்றோ உள்ள தீர்ண் எனக்கு ஓரளவு ஏற்படும். அதன் பின்னர் வேதங்கள் கூறுவது போன்று அவனைத் துதித்து முடிக்க இயலாது என்று கூறும் பெருமை எனக்கு ஏற்படும்.

விளக்கம் - நாம் ஒன்றைப் பற்றி எதுவுமே தெரியாமல் அல்லது அதனைத் தெரிந்து கொள்ளும் அதிகாரமே இல்லாதபோது, அந்த விஷயத்தைப் பற்றிப் பேச இயலாது என்று கூறுவது மட்மை அல்லவா? அதனைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டின், முழுவதுமாகக் கூற இயலாது என்று உரைப்பகே பொருந்தும் அன்றோ? இதனையே இங்கு பட்டர் கூறுகிறார். பெரியபெருமானைப் பற்றி முழுவதுமாகக் கூற இயலாது என்று வேதங்கள் கூறுவது போன்று, தான் கூற இயலாது, ஆனால் நம்பெருமான் தனக்குச் சிறிதேனும் திறன் கொடுத்தால், பின்னர் வேதங்கள் கூறுவது போன்று தானும் உரிமையுடன் கூற இயலும் என்றார்.

15. ஸ: அங்க வேத யதிவா ந கிலேதி வேத:

ஸங்கேதக்தி அங்க்கவிதம் ஆத்மா ரங்கநாதம்

ஸ்த்தாநே தத் ஏஷ கஹு தோஷமல்மஸாபி:

மத் வாக்பி: ஜசம் அதிசாயங் ஆவ்ருணோதி

அவதாரிகை - முதலில் தனக்குப் பெரியபெருமானைத் துதிக்க சக்தி இல்லை என்றார். பின்னர், தனக்கு அதிகாரம் இல்லை என்றார். ஆனால் தனக்கு பெரியபெருமானிடம் ஏற்பட்ட அபிரிதமான அங்பு காரணமாக, பெரியபெருமான் செய்தது என்ன என்று கூறுகிறார். தன்னிடம் சப்ததோஷம்(சரியான சொற்களை உபயோகிக்கும் திறன் இல்லாமை), ஞானதோஷம்(அவனைப் பற்றி முழுவதுமாக உணர்வாமை), அர்த்ததோஷம் என்று பலவிதமான குறைபாடுகள் இருந்தாலும், பெரியபெருமான் அதனை மறந்துவிடுகிறான் என்றார். அந்தப் பரிவு காரணமாக, தனது மேன்மையை மறைத்துக் கொண்டு, தன் மூலமாக ஸ்துதியைப் பெற்றுக் கொள்கிறான் என்றார்.

பொருள் - இந்தப் பெரியபெருமான் அனைத்துவிதமான குறைபாடுகளாலும் நிறைந்துள்ள எனது சொற்களைக் கொண்டு, தனைப் புகழும்படிச் செய்து, தனது மேன்மையை(அதிசியத்தை எல்லாம்) மறைத்துக் கொள்கிறான். இதனைக் கண்ட வேதங்கள், இந்த அரங்கன் தன்னுடைய பெருமைகளை முழுவதுமாக உணர்ந்தன இல்லையா என்று சங்கேதக்துபடன் நின்றன.

16. ஸ்வம் ஸம்ஸ்ருத த்ராவிட வேத ஸாக்தை:

பாந்தம் மத் உக்தை: மலிகீகரோதி

ஸ்ரீரங்க கம்ர: கலபம் க ஏவ ஸ்நாத்வா அபி
துாரீஸிகம் நிஷேத்தா

அவதாரிகை - இவ்விதமாக பெரியபெருமாள் தனது கருணை காரணமாகத் தன்னுடைய மேன்மையை மறைத்து, உம்முடைய தோழங்கள் நிறைந்த சொற்கள் கொண்டு தன்னைத் துதிக்கச் செய்தான் என்று கூறுகிற்கள். அவன் அவ்விதம் செய்தான் என்றாலும், நீவீர் உமது குறைபாடுகளை உணர்ந்து, துதிக்காமல் இருக்கலாம் அன்றோ என்று சிலர் பட்டிடம் கேட்க, அவர் விடை தருகிறார்.

பொருள் - திருவரங்கத்தில் மிகவும் உகப்புடன் வாஸம் செய்யும் நம்பெருமாள், வடமொழியில் உள்ள வேதங்களாலும், தமிழ்மொழியில் உள்ள திவ்யப்ரபந்தங்களாலும், தன்னை நன்கு விளங்கும்படிச் செய்து கொண்டான். என்றாலும், எனது தோழம் நிறைந்த சொற்கள் கொண்டு தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். நன்றாக நீராடிய பின்னர், புழுதியை அள்ளித் தன் மீது தெளித்துக் கொள்ளும் யானையை, யாரால் தடை செய்ய இயலும்(அது போன்று, சுதங்திரமான பெரியபெருமாளின் செயலை யாரால் தடுக்க இயலும்)?

17. கிஞ்து ப்ரயத்தி பல தாரித விஷ்ணுமாய
மத் வம்ச்ய ராஜகுல துர்லலிதம் கில ஏவம்
ஸ்ரீரங்கராஜ கமலா பத லாலிதத்வம்
யத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹஸே அஸ்மிங்

அவதாரிகை - கடந்த ஸ்லோகத்தில், பெரியபெருமாள் தனது கருணை காரணமாகத் தன்(பட்டர்) மூலமாகத் துதியை ஏற்றுக் கொண்டான் என்றார். அது மாத்திரம் அல்லாமல் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று பட்டிடம் ஒருவர் கேட்க, அதற்குப் பட்டர் தனது குலப்பெருமையும் திருவரங்கத் திவ்யதம்பதிகளின் வளர்ப்பு மகன் என்ற பெருமையும் உள்ளது என்றார்பராசர பட்டரை எம்பெருமான் திருவரங்கத் திவ்யதம்பதிகளுக்கு ஸ்வீகாரப் புத்ரனாக அளித்து விட்டார். அன்று முதல் பட்டரை நம்பெருமானும் ஸ்ரீரங்கநாச்சியாரும் வளர்த்து வந்தனர், அவருக்குத் தொட்டில் இடவும் செய்தனர்).

பொருள் - (எனக்கு, பெரியபெருமானைத் துதித்துக் கவி இயற்றத் தகுதி இல்லை என்றாலும்) எனது முன்னோர்கள் பெரியபெருமாளிடம் கொண்ட ப்ரபத்தியால் ஏற்பட்ட மிடுக்கின் காரணமாக, அவனுடைய மாயையையே வென்றவர்கள் ஆவர். அந்தச் சிறந்த குலத்தில் நான் பிறந்ததால் எனக்கு உண்டான் செறுக்கு காரணமாக, இவ்விதம் அவனைத் துதித்துக் கவி பாடும்படி ஆயிற்று. மேலும் ஸ்ரீரங்கநாதனாலும், ஸ்ரீரங்கநாச்சியாராலும், அவர்களது திருவடிகளிலேயே சீராட்டி வளர்க்கப்பட்ட தன்மையும் என்ன இவ்விதம் துதி இயற்றி, ஒரு குற்றவாஸியாக நிற்க வைத்தது.

18. நாதஸ்ய ச ஸ்வ மஹிம அர்ணவ பாரத்ருச்வ
விஜ்ஞாா வாக்விலஸிதம் ஸஹதே ந வேத:
ஆபேஷிகம் யதி தத் அஸ்தி மமாபி தோ
ஸ்ரீரங்கின: ஸ்துதி விதெள் அஹம் அத்யகார்ஷம்

அவதாரிகை - கடந்த சில ஸ்தோத்ரங்களில் தனக்கு பெரியபெருமானைத் துதிக்கத் தகுதி இல்லை என்றார். ஆனால் வேதபுருஷன் முதலானோர்கள் துதிக்கும்போது தனக்கும் அந்த அதிகாரம் உண்டு என்று கூறுகிறார்.

பொருள் - வேதங்களானவை பெரியபெருமாளின் பெருமைகள் எதுவும் அவனுக்கே முழுமையாகத் தெரியாது என்று முதலில் கூறின. அவனுடைய மஹாத்மயம் என்ற கடலின் கரையைக் காணும் ஞானம் அவனுக்கே இல்லை என்று கூறின. இருந்தபோதும், தங்களைவிட ஞானம் தாழ்ந்தவர்களைக் காட்டிலும் தங்களுக்கு ஞானம் அதிகம் என்பதால் அவை துதித்தன. இதே போன்ற தகுதி எனக்கும்(பட்டர்) உண்டு. எனவே நானும் பெரியபெருமானைத் துதிக்கும் அதிகாரியானேன்.

19. அந்யத்ர அதத்குண உக்தி: பகவதி ந தத் உத்கர்ஷ சௌர்யை: பரேஷாம்
ஸ்துதயத்வாத் யாவத் அர்த்தா பனிதி: அபி ததா தஸ்ய நில்ஸ்மகத்வாத்
ஆமாயாாம் அஸ்மாம் அபி ஹரி விபவே வர்ஷபிங்தோ: இவ அப்தெள்
ஸம்பந்தாத் ஸ்வாத்மலாப: நது கபளாத: ஸ்தோது: ஏவம் ந கிம் மே

பொருள் - நம்மால் துதிக்கப் பெறும் ஒருவனிடம் இல்லாத குணங்களையும் தன்மைகளையும் கூறிப் புகழ்வது ஒரு வகையாகும். இது பெரியபெருமானைத் தவிர மற்றவர்களுக்குப் பொருந்தும். இவ்வகையான துதி என்பது பெரியபெருமானுக்கு ஏற்காது - காரணம், அவனிடம் இல்லாதது என்று எதுவுமே இல்லை, மற்றவர்களைத் துதிக்கவும் இவனுடைய பெருமைகளை அல்லவா களவாடி(திருடி) அவர்களைப் புகழ் வேண்டியதாக உள்ளது? நம்மால் துதிக்கப்படும் ஒருவனிடம் உள்ள பெருமைகளை, முழுவதுமாக, உள்ளது உள்ளபடிக் கூறித் துதிப்பது மற்றொரு வகையான துதியாகும். இதுவும் பெரியபெருமாள் விஷயத்தில் பொருந்தாது. ஏன்? அவனுடைய பெருமைகள் எல்லையற்றவையாக உள்ளதால் ஆகும். ஆயினும் வேதங்கள் எப்படி அவனைத் துதிக்க முடிந்தது? மழைத்துளியானது எப்படி கடலில் விழுந்தால் மட்டுமே தனது ஸ்வரூபத்தை இழக்காமல் உள்ளதோ, அதுபோன்று வேதங்களும் அவனைப் புகழ்வதால் மட்டுமே தங்கள் ஸ்வரூபம் இழக்காமல் உள்ளன. இப்படி உள்ளபோது, எனக்கும் என்னுடைய வாக்கானது தனது ஸ்வரூபம் அடையவேண்டும் என்பதற்காக அவனைத் துதிக்கிறேன்.

விளக்கம் - மழையானது கடலிலும் விழுகிறது, தரையிலும் விழுகிறது. கடலில் விழுந்த மழைத்துளியானது தனது தன்னீர் என்ற தன்மையை இழக்காமல் தெளிவாகவே உள்ளது. ஆனால், தரையில் விழுந்த மழைத்துளியானது, மணங்கூடன் கலங்து, சேறாக மாறி, தனது தன்மையை இழுந்து நிற்கிறது. இது போன்று, நம்முடைய சொற்கள் பகவானைப் புகழ்வதுவரை மட்டுமே உறுதியுடன் இருக்கும். அந்த நிலை மாறும்போது, நமது சொற்கள் உறுதியை இழக்கின்றன. ஆக, வாக்கு உறுதி பெறுவதற்காக வேதங்கள் அவனைப் போற்றுவது போன்று, தனது வாக்கும் உறுதி பெறத் துதிக்கிறேன் என்றார்.

**20. காவேரிம் அவகாஹிஷ்ய பகவங் போக அந்தராயி பவத்
கர்ம க்லேச பல ஆசய ப்ரசமந உத்வேல அமல ஸ்ரோதஸம்
ஜங்கோ: ஸம்ஸரத: அர்ச்சிராதி ஸரணி வ்யாஸப்க பங்காய யா
லோகே அஸ்மிந் விரஜா இவ வேல்லிதஜலா ஸ்ரீங்கம் ஆவிங்கதி**

அவதாரிகை - பெரியபெருமானின் இருப்பிடமான பெரியகோயிலுக்கு ஓர் அணியாய், அனைத்து உயிர்களுக்கும் ஜீவனம் அளிப்பதாய், அழிய மணவாளின் என்பதால் கல்யாண சீர்வரிசைகளாகப் பல உயர்ந்த பொருள்களையும் கொண்டு வருவதாய், அவனுக்குத் தேவயான திருவாராதன தீர்த்தங்களை அளிப்பதாய் உள்ள திருக்காவேரியைத் துதிக்கிறார்.

பொருள் - இந்த உலகில் உள்ள உயிர்கள் அர்ச்சிராதி மார்க்கமாக மேலே எழும்போது என்னற்ற அலைச்சல் உண்டாகும். அதனை கீக்கி இந்த இடத்திலேயே விரஜா நதியில் நீராடலாம்போலே காவேரி நதியானது, ஸ்ரீங்கத்தை அனைத்துக் கொண்டுள்ளது. இதில் நீராடுவதன் மூலம் பெரியபெருமானை அடைவதற்குத் தடையாக உள்ள கரமபலன்கள், பலவேறு துன்பங்கள், கரம வாசனைகள் ஆகிய அனைத்தும் நீங்கிவிடுகின்றன. கரையைக் கடங்கு ஒடுவதும், தெளிவானதும், ப்ரவாஹம் நிறைந்ததும் ஆகிய காவேரியில் நான் நீராடுவேன். (இந்தச் ஸ்லோகத்தின் மூலம் - காவேரியே விரஜா நதி என்றும், ஸ்ரீங்கம் கோயிலுக்குக் கூல்லும் பாதையே அர்ச்சிராதி மார்க்கம் என்றும், பெரியகோயிலே பரமபதம் என்றும், நம்பெருமானே பரவாஸ்தேவன் என்றும் உனர்த்தப்பட்டது).

**21. துக்க அப்தி: ஜங்கோ ஜங்கீ அஹம் இயம் ஸ்ரீ: ஏவ புதர் வர:
ஸ்ரீங்கேச்வர: ஏதத் அரஹம் இஹ கிம குர்யாம் இதி இவ ஆகுலா
சஞ்சத் சாமர சந்தர சந்தா மஹாமாணிக்யா முக்தா உத்கராங்
காவேரி ஸஹர்கரை: விதததீ பர்யேதி ஸா ஸேவ்யதாம்**

பொருள் - காவேரி பின்வருமாறு சிங்தித்தாள் : திருப்பாற்கடல் எனது கணவனாகவும், ஸ்ரீங்காராச்சியாரின் தங்கதயாகவும் உள்ளது. ஆக ஸ்ரீங்காராச்சியார் எனக்குப் பிறந்த மகளாக உள்ளாள். அவனது நாதனான நம்பெருமாள் எனக்கு மருமகனாக உள்ளான். இப்படிப்பட்ட மணமகளுக்கும் மாப்பிள்ளைக்கும் நான் என்ன சிற்பும் சீரும் செய்யப் போகிறேன் - என்று கலக்கமுற்று நின்றாள். ஒரு முடிவுக்கு வங்கதவளாக - சாமரங்கள், பச்சைக்கற்றிரம், சந்தன மரங்கள், உயர்ந்த மாணிக்க இரத்தினக் கற்கள், முத்துக்கள் - ஆகிய இவற்றைக் குவியல் குவியலாகத் தனது அலைகள் என்ற கையால் ஏந்தியபடி வந்தாள். இவ்விதம் அரங்கனின் தொண்டில் ஈடுபட்ட காவேரியை அனைவரும் நாடு வணங்கி நீராட வேண்டும்.

விளக்கம் – அனைத்து நதிகளும் கடலில் சென்று கலப்பதால், அந்தக் கடல் என்பது நதிகளின் கணவன் என்றே கருதப்படுகிறது. திருப்பாற்கடலில் வெளிப்பட்டவள் மஹாலக்ஷ்மி ஆவாள். ஆகவே தன்னைத் தாயாகவும், திருப்பாற்கடலைக் கணவனாகவும் கொண்டு, தங்கள் மகளாக ஸ்ரீரங்காச்சியார் இருப்பதாக் காவேரி என்னுகிறாள்.

22. தீர்த்தம் சுந்ததி பாதி நங்தந தரீங் ரத்த்யா அங்கணாடி உஷூதி ஸ்நாநீய அர்ஹன் பாசவாரி வூஹதி ஸ்நாதः புகீதே ஜோங் ச்யாமம் வேதரஹ: வ்யாகக்தி புளினே பேநை: ஹஸங்தீ இவ தத் கங்காம் விஷ்ணு பதீத்வ மாத்ரமுகராம் ஹேம ஆபகா ஹங்து அகம்

பொருள் – தீர்த்தம் என்ற பெயருடைய புண்ணிய நீரையும் காவேரியானது தூய்மை அடையச் செய்கிறது. பெரியபெருமாளின் நங்தவனத்தில் உள்ள மரங்களைக் காப்பாற்றியபடி உள்ளது. நம்பெருமாள் எழுங்தருளும் திருவீதிகளையும், சந்திகளையும் நனைக்கிறது(நம்பெருமாள் எழுங்தருளும்போது திருவீதிகளில் நீர் தெளிப்பது வழக்கம்). நம்பெருமாளின் திருமஞ்சனத்திற்கும், திருவாராதனத்திற்கும் ஏற்படுத்தைதான் நீரை அளிக்கிறது. தன்னிடம் நீராடும் மக்களின் உடல் அழுக்கு மட்டும் அன்றி, மன அழுக்கையும் நீக்கிவிடுகிறது. வேதங்களின் உட்பொருளான பெரியபெருமாளைத் தனது கரையில் அனைவரும் வனங்கும்படிச் செய்கிறது. தீரிவிக்ரமனாக எம்பெருமான் அவதாரம் செய்தபோது, அவனது திருவதிகளில் இருந்து பிறந்தவள் என்ற அஹங்காரத்துடன் கங்கை உள்ளாள். ஆனால் காவேரியோ பெரியபெருமாளின் கைங்கர்யத்தில் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக்கொண்டு, தன்னுடைய நூரைகள் என்ற புன்னகையை வெளிப்படுத்தியபடி உள்ளது. இப்படிப்பட்ட காவேரி நமது பாவங்களை நீக்கட்டும்.

**23. அகணிதகுண அவத்யம் ஸ்திரத்ரஸம் அப்ரதிக்ரியம்
அபி யய: பூரை: ஆப்யாயக்தீ அனு ஜாக்ரதீ
ப்ரவஹதி ஜகத் தாத்ர் பூத்வா இவ ரங்கபதே: தயா
சிசிரமதூர் அகாதா ஸா ந: புநாது மருத்வருதா**

பொருள் – ஏதோ சில கர்மபயன்கள் காரணமாகத் தாவரங்களாகவும் அசையாப் பொருள்களாகவும் சில உள்ளன. இவைகளால் தங்களுடைய கர்மபயனுக்கு ஏற்ற ப்ராயச்சித்தம் கூடச் செய்ய இயலாது. இப்படிப்பட்ட தாவரங்கள் முதலானவைகளுக்கும், அவற்றின் குணங்கள் முதலானவற்றைப் பாராமல் காவேரியானது, தனது நீரின் மூலம் மகிழ்ச்சி ஏற்படுத்தியபடி உள்ளது. குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கும் தாய், அதனுடன் விழித்திருப்பது போன்று, இந்தக் காவேரியும் அந்த உயிர்களுக்காக விழித்தபடி உள்ளது. நம்பெருமாளின் கருணை போன்று எங்கும் சூழ்ந்தபடி ஓடுகிறது. இப்படிப்பட்ட குளிர்ந்ததும் இனிமையானதும் ஆகிய காவேரி நம்மைத் தாய்மைப்படுத்த வேண்டும்.

**24. தரள தனு தரங்கை: மந்தம் ஆங்தோள்யமாங்
ஸ்வ தட விடபிராஜீ மருஞ்ஜீ ஸ்பீத ப்ரங்கா
ஷூபது கநக நாம்நீ நிம்நகா நாளிகேர
க்ரமு கஜ மகரங்தை: மாம்ஸலாபா மதம்ஹ:**

பொருள் – ஒசையுடன் கூடியதாகவும், சிறியதாகவும் எழும்பும் தனது அலைகளால், தன்னுடைய கரைகளில் உள்ள சோலைகளை மொதுகிறது(காவேரி). இவ்விதம் மோதுவதால் அங்குள்ள மலர்க்கொத்துக்கள் அசைந்தாட, அவற்றில் உள்ள வண்டுகள் இன்பமாக உறங்குகின்றன. மேலும் அந்தச் சோலையில் உள்ள தெங்கு, பாக்கு முதலானவற்றில் மகரங்தம் அதிகமாகப் பெருகும்படியும் செய்கிறது. இப்படிப்பட்ட நீரைக் கொண்டதும் பொன்னி என்று அழைக்கப்படுவதும் ஆகிய காவேரி, எனது பாவங்களைக் கழுவ வேண்டும் (ச்லோகத்தில் உள்ள கநக நாம்நீ என்ற பதம் தங்கத்தைத் தனது பெயராக உடையவள் என்ற பொருள் தரும். இதுவே தமிழில் பொன்னை உடையவள், ஆக பொன்னி என்றானது).

**25. கதள வகுள ஜம்பு பூக மாகந்த கண்ட்ட
த்வயஸ ஸரஸ நீராம் அந்தரா ஸஹ்யகந்யாம்
ப்ரபல ஜல பிபாஸா ஸம்பநா அம்புத ஓக
ப்ரமகர தரு ப்ரங்தம் வந்த்யதாம் அந்தரீயம்**

பொருள் – வாழைமரங்கள், மகிழ்மரங்கள், நாவல்மரங்கள், பாக்குமரங்கள் ஆகியவற்றின் கழுத்தளவிற்குக் காவேரி செல்கிறது. இதனைக் காணும்போது, இனிமையான நீரை உடைய காவேரியின் நடுவில், நீண்ட தொலைவு ஓடிச் சென்றதால் களைத்துப் போகும் மேகங்கள், தங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள இறங்கி நிற்பதைப் போன்று அந்த மரங்கள் உள்ளன(காவேரி நீருக்கு மேல், மரங்களின் மேற்பகுதி மட்டும் தெரிவதால், அவற்றைக் காணும்போது மேகக்கூட்டங்கள் போன்றுள்ளன என்று கருத்து). இப்படிப்பட்ட சோலைகளால் குழப்பட்ட திருவரங்கம் என்ற தீவானது அனைவராலும் வணங்கப்பட வேண்டும்.

**26. யத் விஷ்ணோ: பதம் அதம: பரோரஜ: அக்ர்யம்
முக்தாகாம் அனுவிரஜம் விதீப்ரம் ஆஹோ:
தத் புண்யம் புளிசும் இதந்த்யா அத்ய மத்யே
காவேரி ஸ்ப்புரதி தத் சகவிஷீய நித்யம்**

பொருள் – விரஜா நதியின் கரைகளில் உள்ளதும், தமோ-ரஜோ குணங்கள் அற்றதும், மிகவும் உயர்ந்தத்தும் ஆகிய பரமபதத்திற்கு, முக்தி பெற்ற ஜீவன் (முக்தர்கள்) செல்வதாக விஷயம் அறிந்தரவர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட உயந்ததும், தூய்மையானதும் ஆகிய பரமபதம் என்ற மனல்குன்று (விரஜா நதின் கரையாகையால் இவ்விதம் கூறுகிறார்), இந்தப் பூமியில் உள்ளது என்று கூறலாம்படியாக காவேரியின் நடுவில் வந்து சின்றது(திருவரங்கம் என்று கருத்து). இப்படிப்பட்ட இந்தத் தீவை நான் எப்போதும் கண்டு மகிழ்ந்தபடி இருப்பேனாக.

**27. த்ரய்யங்கத் ப்ரஹதி மதீஷ் வைஷ்ணவாநாம்
ப்ராப்யாஸ் ப்ரசர பவ ச்ரம அபஹாஸ்
காவேரி பரிசரிதாஸ் பாவகீஷ்
ஸ்ரீரங்க உபவா தடவூ வர்த்திஷீய**

பொருள் – (அடுத்து சோலைகளின் வர்ணனை தொடங்குகிறது) வேதாந்தங்களின் அப்யாஸம் என்றும் உடையது, ஸம்ஸாரிகளின் துன்பங்களையும் சர்மங்களையும் களைப்பையும் நீக்க வல்லது, நமது விருப்பங்களை நிறைவேற்ற வல்லது (தூய்மையானது என்றும் பொருள் கூறுகிற்கன்), பெரியபெருமானையே தங்கள் உபாயம் என்றும், அடையத்தகுந்த பொருள் என்றும் உள்ளவர்களுக்கு பரமபதம் போன்றது, திருக்காவேரியின் இனிமையான காற்றாலும் அலைகளாலும் தீண்டப்பட்டது - இப்படிப்பட்ட திருவரங்கம் பெரியகோயிலின் சோலைகளில் நான் வாழ்ந்து வருவேன்.

**28. ஸ்ப்புரித சபர தீர்யத் நாளிகேரி குஞுச்ச ப்ரஸ்ருமர
மது குல்யா வர்த்தித அநோக்கஹாநி
ரதிம் அவிரதி ரங்க ஆராம் ரம்ய ஸ்த்தலாநி க்ரமுக
பாஸ மோசா மேசகாநி க்ரியாஸ்:**

பொருள் – காவேரி நீரில் உள்ள பெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும்போது, அவை கரைகளில் உள்ள தென்னை மரங்களின் காய்க்கலைகளிலும் மலர்க்குலைகளிலும் சென்று மோதுகின்றன. அந்த வேகம் தாங்காமல் அந்தத் தேங்காய்கள் உடைந்து அவற்றில் உள்ள இளாகீர் ஆறு போன்று ஓடுகிறது. அந்த இளாகீர் ஆற்றின் காரணமாக அங்குள்ள மரங்கள் செழிய்பாக உள்ளன. அங்குள்ள சோலைகள் பாக்கு மரங்கள், பலா மரங்கள், வாழை மரங்கள் ஆகியவற்றால் குழ்ந்து, கறுத்து உள்ளன. இவை காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும்படி உள்ளன.

**29. அதிபரமபதம் பூர்ம் அயோத்யாம் அம்ருதவர்துதாம் அபராஜிதாம் உசந்தி
புளிசும் உபரி ரங்கராஜதாந் பிசிதத்ருசாம் அபி ஸா புர: சகாஸ்தி**

பொருள் – (இனி வரும் முன்று ச்லோகங்களில் திருவரங்கத்தை வர்ணனை செய்கிறார்) – பரமபதத்தில் விரஜா நதியால் குழப்பட்டதாகவும், அயோத்யாம் என்று கூறப்படுவதும், அபராஜிதத் என்று பெயர் கொண்டதும் ஆகிய ஒரு உயர்ந்த நகரம் உள்ளதாகக் கூறுவார்கள். அப்படிப்பட்ட அயோத்யா நகரம், காவேரியின் மனல்கரையில் வந்து நின்றது போன்று திருவரங்கன் ஆளும் இந்த நகரம் உள்ளது. இதன் மூலம் அந்த அயோத்யா நகரம் நம் போன்ற மாம்ஸக் கண்கள் கொண்டவர்களாலும் காணும்படி உள்ளது.

30. பவபதம் அபி திவ்யதாம கர்த்தும் தத் உபய தந்த்ரித ஹர்ம்ய மாலிகா இவ

பவா மணிதலை: விஜ்ஞும்பமாணா ஜயதி தராம் இஹ ரங்கராஜதாா

பொருள் - மிகவும் உயர்ந்த மாடமாளிகைகள் இந்த உலகிற்கும் அந்த உலகிற்கும் தொடர்பு ஏற்படுத்தும்படியாக நின்றன. அந்த மாடமாளிகைகளில் விலைமதிப்பற்ற ரத்னக் கற்கள் பதிக்கப்பட்ட மேல்தளங்கள் உள்ளன. இவை இந்த ஸம்ஸார மண்டலத்தை நித்யவிபூதியாக மாற்றவே இவ்விதம் உள்ளனவோ எனத் தோன்றுகிறது. ஸ்ரீரங்கராஜன் செங்கோல் கொண்டு ஆனும் இந்த நகரம், இந்த உலகில் மிகவும் மேன்மை பெற்று உள்ளது.

31. மணிமகரருசி: விதத்ய பாசாங் விஸ்ருமரகேது

கரை: ம்ருகம் ஹிமாம்சோ,
ஸ்ரீய இவ நவ கேள்யே ஜிக்ருஷோ:
ஸ்கயதி ரங்கபூரி சகாஸதி ந:

பொருள் - திருவரங்கத்தில் உள்ள அனைத்து மாடமாளிகைகளின் மீதும் மகரதோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை கட்டப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் கைகள் போன்று உள்ளன. இவை திருவரங்கம் என்ற பெண் விரித்த வலை போன்று உள்ளது. இதன் மூலம் இந்தப் பெண், ஸ்ரீரங்கநாச்சியார் விளையாடி மகிழ்வதற்காக சக்திரனில் உள்ள மாயமானைப் பிடிக்க முயல்வது போன்று உள்ளது. இவ்விதம் பெரியபிராட்டியை மகிழ்விக்கும் திருவரங்கம், நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியபடி உள்ளது.

32. ஜ்ஞபத ஸரித் அந்தரீப் புஷ்யத் புர பரிபாலங் நித்ய ஜாகஞ்காங் ப்ரஹரண பரிவார வாஹங் ஆட்யாங் குழுதமுகாங் கணாயகாங் நமாமி

பொருள் - பெரியபெருமாளின் அனுபவத்தில் ஈடுபட்டபடி உள்ளவர்களுக்காகவே காவேரியின் நடுவில் திருவரங்கம் திகழ்கிறது. இப்படிப்பட்ட திருவரங்கத்தைக் காப்பதில் குழுதன் முதலான கணாகாதர்கள் எப்போதும் மும்முரமாக உள்ளனர். தகுந்த ஆயுதங்கள், பரிவாரங்கள், வாகனங்கள் போன்றவற்றுடன் உள்ள அவர்களை வணங்குகிறேன்.

33. அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸ்ரீய: ஸ்ரஸ்த பந்தா:
விமல சரம தேஹா இதி அமீ ரங்கதாம
மவநிக மனுஜ திர்யக ஸ்த்தாவரத்வா: ஸந்த:
ஸ்நியதம் இதிஹ ஸம ப்ராஹ: ஏப்ய: நம: ஸ்தாத்

பொருள் - கைங்கர்யம் என்ற செல்வத்தை இயற்கையாகவே உடைய நித்யகுரிகள், ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடுபட்ட முக்தஜீவன்கள், அடுத்து வரும் பிறவிகள் இனி இல்லை என்பது போன்றுள்ள முழுஷூக்கள் - இவர்கள் அனைவரும் மனிதப்பிறவி, பசு முதலான பிறவி, தாவரங்களாகப் பிறவி ஆகியவற்றை ஏற்று, திருவரங்கத்தில் உள்ளனர் என்று பெளராணிகர்கள் கூறினர். இப்படிப்பட்ட அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள் உரித்தாகுக.

34. ஸ்ரீரங்க திவ்ய பவாம் புவி கோபுராணாம்
ப்ரகாரிதோந நிகரேண கருத்தமா இவ
பார்ச்வ ப்ரஸாரித பதத்ர புடேந பக்தயா
நாநாதத்துநாமி: உபகூடம் உபக்நயாம:

பொருள் - (பெரியகோயிலைக் கூறுகிறார்) - இந்தக் கோபுரங்களின் இருபக்கங்களிலும் அழகான திருமதிகள் உள்ளன. இவற்றைக் காணும்போது, பாமபதத்திலிருந்து இங்கு வந்துள்ள பெரியபெருமாளின் மீது உள்ள ப்ரேமை காரணமாக, பெரிய திருவடியான கருடன், தனது இரு சிறுகுகளையும் விரித்து, மறைத்துக் காப்பது போன்று உள்ளது. இப்படிப்பட்ட பெரியகோயிலை நமது பற்றுக்கம்பாகப் பிடித்துக் கொள்வோம்.

35. ப்ராகார மத்யே அஜிர மண்டப உக்த்யா
ஸத்வீப ரத்நாகர ரத்நசைலா
ஸர்வமிலஸஹா ரங்கவிமாங் லேவாம்
ப்ராப்தா இவ தத் மந்திரம் ஆவிரஸ்தி

பொருள் - ஏழ தவிபங்கள், ஏழ ஸமுத்திரங்கள், மஹாமேரு ஆகியவற்றுடன் கூடியவளாக உள்ள பூமிப்பிராட்டி, திருவரங்கத்தின் விமானத்தைத் தரிசிக்க வந்தன் போலும்.

இவையே மதிள்களாகவும், சேர்க்கும் வீதிகளாகவும், திருமண்டபங்களாகவும் உள்ளது போன்று காட்சியளிக்கிறது.

விளக்கம் – ஏழ ப்ராகாரங்களை ஏழ ஸமுத்திரங்களாகக் கூறினார். அவற்றின் இடையே உள்ள இணைக்கும் பகுதிகளை, ஏழ த்வீபங்களாகக் கூறினார். ஆங்காங்கு உள்ள உயர்ந்த கோபுர மண்டபங்களை, மேரு மலையாகக் கூறினார். இப்படியாகப் யுமிப்பிராட்டி தனது பரிவாரங்களுடன் திருவரங்க விமானத்தைத் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறுகிறார்.

**36. ஜித பாஹ்ய ஜிந ஆதி மணிப்ரதிமா: அபி
கைதிகயங் இவ ரங்கபுரே
மணிமண்டப வப்பர கணாங் விதநே
பரகாலகவி: ப்ரணமேஹி தாங்**

பொருள் - வேதங்களுக்குப் புறம்பாகப் பேசிய ஜெனர்கள் முதலானவர்களை, அவர்களுக்கு யமன் போன்றுள்ள திருமங்கையாழ்வார், தனது வாதத்தால் அவர்களை வென்றார். தங்கத்தாலும் மணிகளாலும் செய்யப்பட்ட அவர்களது விக்ரஹங்களை வைதிகங்களாக மாற்றினார். இதன் மூலம் திருவரங்கப் பெருங்கரில் அழகான மண்டபங்களையும், மதிள்களையும் அமைத்தார். அவற்றை நாம் வணங்குவோமாக.

**37. ஸ்மேர ஆநா அகுகிமலை: நமத: புஞாகாங்
தம்ஷ்ரா கதா ப்ருகுடிபி: த்விஷத: துஞாகாத்
சண்ட ப்ரசண்ட முகத: ப்ரணமாமி ரங்க
த்வார ஆவளீஷே சதஸ்ருஷே அதிகாரபாஜ:**

பொருள் - மலர்ந்த தாமரை போன்ற முகங்களும், அழகான கண்களும் கொண்டு, பெரியபெருமானை நாடி வருபவர்களை தூய்மைப்படுத்துகின்றனர். பெரியபெருமானின் விரோதிகளையும், அவனது அடியார்களின் விரோதிகளையும் தங்களது கோரைப் பற்களாலும், புருவ நெறிப்பாலும் அச்சும் கொள்ளச் செய்கின்றனர். திருவரங்கத்தின் நான்கு நுழைவாயில்களையும் காவல் காக்கும் அதிகாரம் பெற்றவர்கள் - இப்படிப்பட்ட சண்டன்-ப்ரசண்டன் முதலான த்வாரபாலகர்களை நான் வணங்குகிறேன்.

விளக்கம் - திருவரங்கப் பெரியகோவிலின் தெற்கு வாயில் - பத்ரன்-ஸௌபத்ரன், வடக்கு வாயில் - தாத்ரு-விதாத்ரு, மேற்கு வாயில் - ஜயன்-விஜயன், கிழக்கு வாயில் - சண்டன்-ப்ரசண்டன் ஆகியவர்களால் காவல் காக்கப்படுகின்றன.

**38. ஸர்வ ஆத்ம ஸாதாரண நாத கோஷ்ட்டை
பூரே அபி துஷ்பூர மஹாவகாசம்
ஆஸ்த்தாகம் ஆனந்தமயம் ஸஹஸ்ர
ஸ்தூணாதிகா ஆம்நாதம் அவாப்கவாகி**

பொருள் - அனைத்து ஆத்மாக்களுக்கும் பொதுவானவனாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் அடியார்கள் கோஷ்டி கொண்டு நிரப்பிவிட முயற்சித்தாலும் நிரப்ப இயலாத அளவிற்கு பரந்த இடம் உள்ளது, ஸஹஸ்ரதூணே என்று தொடங்கும் உபனிஷத் வரியின் மூலம் கூறப்பட்டது, பரமபதத்தைப் போன்று ஆனந்தமயமானது - இப்படிப்பட்ட திருமாமணி மண்டபமாகிய ஆயிரக்கால் மண்டபத்தை நான் அடைவேன்.

**39. விஹாரதி ஹரோ ஸகும்யா லீலா ஆதபத்ர பரிஷ்க்ரியா
விநிமயவிதா ஸாநாஸாநிக்ரியா ஸபல உத்பலமா
அத முநி மா: பத்மேஷே அப்ஜா ஸஹாய விஹாரஜ
ச்ரமஹர தடம் யாம: தாம் ஜந்தவீம் அரவிங்திநிம்**

பொருள் - ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரங்கநாச்சியாருடன் இணைந்தவனாக நல்லவர்களின் இதயத்தாமரைகளில் வீற்றுள்ளான். மிகவும் சிறிய இடமான அதில் அமர்ந்ததால் அவனுக்கு ச்ரமம் உண்டாகிறது. இந்தக் களைப்பு நீங்க, ஸ்ரீரங்கநாதன் தனது பிராட்டியுடன் கூடியவனாக சந்தர்ப்புஷ்கரிணியில் ஜலக்ரீடை செய்கிறான். அந்த விளையாட்டிற்கு அங்குள்ள மலர்களில் சில குடை போன்று உள்ளன, சில மலர்கள் அலங்கரித்துக் கொள்ள உதவுகின்றன, சில மலர்கள் மலர்-மாற்றம் என்ற விளையாட்டிற்கு உதவுகின்றன. சில மலர்கள் மலர்யுத்தம் செய்வதற்கு உதவுகின்றன. இப்படிப்பட்ட நெய்தல்

மலர்கள் பல உள்ளது, அரங்கனின் கணைப்பைத் தீர்க்கவும் வல்லதான் சந்தர்புஷ்கரிணியை அடைகிறோம்.

**40. தாபத்ரயிம் ஜெஞ்தவ புஷ்கரிண்யாம் நிமஜ்ஜய
நீர்வாபயிதாஸ்மி யஸ்யா:**

**அப்யாஸத: அபாம் அகமர்ஷ்ணீநாம்
சந்தரஸ் ஸௌதாதீதிதாம் அவாப**

பொருள் - சந்தரன் தன்னுடைய கூயரோகம் நீங்க எந்த ஒரு வழியும் காணாமல், அனைத்துப் பாவங்களையும் ஓழிக்கவல்ல இந்தச் சந்தர புஷ்கரிணியில் நீராடினான். அதன் மூலமாக அம்ருதம் போன்று மாறாத குளிர்ச்சியான கிரணங்களைப் பெற்றான். இப்படிப்பட்ட சந்தர புஷ்கரிணியில் நானும் நீராடி, அதன் மூலம் எனது தாபத்ரய வேதனைகளைப் போக்கிக் கொள்வேன்.

**41. பூர்வேண தாம் தத்வத் உதார நிம்ந ப்ரஸங்கசீத ஆசய மக்ஞ நாதா:
பராங்குச ஆத்யா: ப்ரதமே புமாம்ஸ: நிஷேதிவாம்ஸ: தச மாம் தயேரங்**

பொருள் - சந்தர புஷ்கரிணியின் கிழக்குத் திசையில் நம்மாழ்வார் முதலான ஆழ்வார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்கள் சந்தர புஷ்கரிணியைப் போன்றே தாராள குணம், கம்பீரம், தெளிவு, குளிர்ச்சி ஆகியவற்றைக் கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் இதயத்தில் நம்பெருமானை எப்போதும் கொண்டவர்களாக உள்ளனர். இப்படிப்பட்ட ஆழ்வார்கள் என் மீது கருணை பொழிவார்களாக.

**42. ஆதாரசக்திம் உபரி ப்ரக்ருதிம் பரேண தாம்
கூர்மம் அத்ர பணிகம் ப்ரநுதிவீம் ப்பணாஸ்
ப்ரநுத்த்யாம் பயோதிம் அதிதக் நனிகம்
நிதாய ஸ்ரீரங்க தாம ஸேநிவிஷ்டம் அபிஷ்டவாநி**

பொருள் - (அடுத்த நான்கு ச்லோகங்கள் மூலம் ஸ்ரீரங்கவிமானத்தைத் துதிக்கிறார்) அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது பகவத் சக்தியாகும். இதனை முதலில் கைவத்து, அதன் மீது இந்தப் ப்ரக்ருதி மண்டலம் வைக்கப்பட்டுள்ளது. ப்ரக்ருதி மண்டலத்தின் மீது கூர்மமும், கூர்மத்தின் மீது ஆதிசேஷனும் வைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷனின் படங்கள் (குலைகள்) மீது பூமி வைக்கப்பட்டுள்ளது. பூமியின் மீது ஸமுத்ரம் உள்ளது. ஸமுத்ரத்தின் மீது எட்டு தளங்கள் கொண்ட தாமரை உள்ளது. அந்தத் தாமரை மீது ஸ்ரீரங்கவிமானம் உள்ளது. இவ்விதம் எப்போதும் விளங்கவல்ல ஸ்ரீரங்கவிமானத்தை நான் துதிப்பேனாக.

**43. பரேண நாகம் புரி ஹேமமய்யாம் ய:
ப்ரஹ்மகோச: அஸ்தி அபராஜிதா ஆக்க்ய:
ஸ்ரீரங்க நாம்நா தம் அபெளருஷேயம்
விமாநராஜம் புவி பாவயாகி**

பொருள் - ஸ்வர்க்கலோகத்திற்கும் அப்பால் உள்ளது, பொன்மயமான நகரமாக உள்ளது, அபராஜிதா என்ற பெயர் கொண்டது - இப்படிப்பட்டதாக பரப்ரஹ்மத்தின் இருப்பிடம் உள்ளது. அந்த இருப்பிடமானது, மனிதர்களால் செய்யப்படாததாக இந்தப் பூமியில், மிகவும் சிறப்புடைய ஸ்ரீரங்கவிமானமாக வந்தது என்று நான் எண்ணக் கடவேன்.

**44. அநாதி ஆம்நாதத்வாத் புருஷரசாந தோஷரவிதம்
ஜாநே தாமஸ்தாந காமாங் விததத் அபி ஸாயுஜ்ய ஹ்ருதயம்
அஸங்தேஹ அத்யாஸம் பகவத் உபஸம்ப ஸ்ததலம் அமி
ப்ரதீம: ஸ்ரீரங்கம் ச்ருதிசத ஸமாஙருத்தி சரணம்**

பொருள் - யாராலும் செய்யப்படாமல் உள்ளது என்று வேதங்கள் கூறப்படுவது போன்று, ஸ்ரீரங்கவிமானமும் யாராலும் செய்யப்படாமல் ஸ்வயமாகவே தோன்றியது. மனிதர்களால் செய்யப்படாததால் வேதங்களுக்கு, மனிதர்கள் இயற்றும் நூல்களுக்கு உள்ள தோஷங்கள் ஏதும் இல்லாமல் உள்ளது. இது போன்றே ஸ்ரீரங்கவிமானமும் தோஷங்கள் அற்றதாக உள்ளது. பலவகையான ஆசைகளை நிறைவேற்றும் முறைகளை உபதேசிப்பதிலேயே குறியாக உள்ளன. இது போன்று தன்னை வணங்குபவர்களுக்கு ஏற்றதை ஸ்ரீரங்கவிமானம் அளித்தாலும், மோகஷ புருஷர்த்தம் அளிப்பதையே தனது கோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறிதும் சந்தேகம் இல்லாதபடி எம்பெருமானை வேதங்கள் நமக்குக் காண்பித்துக் கொடுக்கின்றன. இது போன்று ஸ்ரீரங்கவிமானமும் பெரியபெருமானை நமக்குக் காண்பித்துக் கொடுக்கிறது. இப்படியாக வேதங்களுடன் பலவகையிலும் ஒத்து இருக்கும் ஸ்ரீரங்கவிமானத்தை நாம் நமது புகலிடமாகக் கொள்வோமாக.

45. அபி பணிபதிபாவாத் சுப்ரம் அந்த: சயாளோ:

மரகத ஸ்ருமாரை: ரங்கப்ரத்து: மழைகை:
ஸகல ஜைலதி பாநச்யாம ஜீமுதஜைதரம்
புளகயதி விமானம் பாவநம் லோசனே ந:

பொருள் - ஸ்ரீரங்கவிமானம் என்பது ஆதிசேஷனின் ஸ்வரூபமாக உள்ளதால் வென்னிறமாக உள்ளது. ஆயினும் அதன் உள்ளே சயனித்துப்பள் ஸ்ரீரங்கராஜனின் மரகதம் போன்ற நிறம் காரணமாக, அந்த அழகிய மனவாளனின் திருமேனி ஒனி காரணமாக, கடல் நீர் அனைத்தையும் முழுவதுமாகப் பருகிக் கறுத்த மேகம் போன்றுள்ளது. இப்படியாக மிகவும் தூய்மையான ஸ்ரீரங்கவிமானம், நமது கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்து, மயிர்க்கூச்சல் எடுக்க வைக்கிறது.

46. வ்யாபி ரூபம் அபி கோஷ்பதமித்வா
பக்த வத்ஸல தயா உஜ்ஜிதவேலம்
தத் தவிஷந்தரூப ந் ரூகேஸரி ரூபம்
கோபுர உபரி விஜரும்பிதம் ஈடே

பொருள் - (ஸ்ரீரங்கநாச்சியார் சன்னதிக்கு முன்பாக உள்ள மேட்டு அழகியசிங்கரை அடுத்த இரு ச்லோகங்களில் துதிக்கிறார்) தனது மிகவும் பெரிய திருவடிவை, மாட்டின் குளம்பு போன்று மிகவும் சிறியதாக சுருக்கிக் கொண்டு, ப்ரஹ்லாதனுக்காகத் தூண்களில் நிறைந்தான். இப்படிப்பட்டவனும், உயர்ந்த கோபுரத்தின் மீது அமர்ந்தவனும், ப்ரஹ்லாதன் மீது கொண்ட வாத்ஸல்யம் காரணமாக வரம்பு மீறி அவதாரம் செய்தவனும், விரோதியான இரண்யகசிபு போன்றவர்களை அழிப்பவனும் ஆகிய நரளிம்ஹனை நான் துதிக்கிறேன்.

47. அஹம் அலம் அவஸம்ப: ஸீததாம் இதி அஜஸ்ரம்
நிவஸத் உபரிபாகே கோபுரம் ரங்கதாம்ந:
க்வசந ந் ரு பரிபாக வாலிதம் க்வாபி ஸிம்ஹ
க்ரம ஸௌபிதம் ஏகம் ஜ்யோதி: அக்ரே சகாஸ்தி

பொருள் - ஸம்ஸாரத்தில் சிக்குண்டு தவிப்பவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்ற கைப்பிடி அளிக்கும் துணையாக நானே உள்ளேன் என்று அறிவிப்பது போன்று, ஸ்ரீரங்கத்தின் அனைத்து கோபுரங்களையும்விட உயர்ந்த மேட்டுக் கோபுரத்தில் வசிப்பதும், ஒரு பகுதியில் மனித வடிவமாக உள்ளதும், மற்றொரு பக்கத்தில் சிங்க வடிவமாக உள்ளதும், ஒரே ஜ்யோதியாக உள்ளதும் ஆகிய வடிவம் எனது கண் முன்பாக நிற்கிறது.

48. ஸம்சோத்ய பாவந மனோஹர த்ருஷ்டிபாதை:
தேவாய மாம் அபி நிவேதயதாம் குரூணாம்
ஸவ்ய உத்தரே பகவத: அஸ்ய கடாக்ஷவீக்ஷா
பங்க்திம் ப்ரபத்ய பரித: பரித: பவேயம்

பொருள் - தூய்மை என்பதே சிறிதும் இல்லாத என்னை, தங்களது தூய்மையும் மங்களமும் நிறைந்த பார்வை மூலம் கடாக்ஷம் செய்து, பகவத் கைங்கர்யத்துக்கு ஏற்றவனாகும்படிச் செய்தனர், இவர்கள் யாரோன்றால் பெரியபெருமாளின் இடது புறத்திலும், வடக்குப் புறத்திலும் உள்ள ஆசார்யர்கள் ஆவர். அவர்களது கடாக்ஷங்களை நான் சரணமாகக் கொண்டு, அவர்களை வலம் வருவேனாக.

49. ஸ்ரீரங்கராஜ கர நம்ரித சாகிகாப்ய:
ஸகும்யா ஸ்வஹஸ்த கலித ச்ரவண அவதம்ஸம்
புங்காக தல்லஜம் அஜஸ்ர ஸஹஸ்ரகீதீ
ஸேக உத்தத திவ்ய நிஜ ஸெளரபம் ஆமாம:

பொருள் - (சந்தர் புங்கரினியின் கரையில் உள்ள ஸ்தல வ்ருக்ஷமான புன்னை மரத்தைக் கறுகிறார்) ஸ்ரீரங்கராஜனின் திருக்கரங்களால் ஸ்ரீரங்கநாச்சியாருக்காக வளைக்கப்பட்ட

கிளைகள் கொண்டது, அவ்விதம் வளைக்கப்பட்ட கிளைகளில் உள்ள அழகான மலர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரால் கொய்யப்படுவது உண்டு, இதன் கீழ் அமர்ந்தபடி எப்போதும் திருவாய்மொழி ஓதுவதால், அந்தப் பாசுரங்களின் நறுமணம் இதன் மீது பரவி உள்ளது. இப்படிப்பட்ட உயர்ந்த புன்னை மரத்தை நாம் துதிக்கக் கடவோம்.

50. ஸ்ரீரங்க சந்தர்மஸம் இந்திரியா விழுர்த்தும் விக்யஸ்ய விச்வ சித அசித் நயா அதிகாரம் ய: நிர்வஹதி அசிசம் அங்குளி முத்ரியா ஏவ ஸேநாந்யம் அஞ்ய விழுகா: தம் அசிச் ரியாம்

பொருள் - (விஷ்வக்சேனரைத் துதிக்கிறார்) - யார் ஒருவர் ஸ்ரீரங்கநாதனை ஸ்ரீரங்கநாச்சியாருடன் இனிதாக இருக்கும்படி ஆதிசேஷன் மீது அமர்த்துகிறாரோ, யார் ஒருவர் அனைத்து சேதன அசேதனங்களை நியமிக்கவல்ல அதிகாரத்தைத் தனது விரல் முத்திரையிலேயே கொண்டு நியமிக்கிறாரோ - அப்படிப்பட்ட சேனைமுதலியாரை, மற்றொரு புகலிடம் அற்றவர்களாகச் சென்று பணிக்கொம்.

51. வைங்யதுரிண ப்ராண ஸஹாயாம் ஸுத்ரவதீம் ஆசிச் ரியம் ஸ்ரீ பத லாக்ஷா லாஞ்ச்சித ஸேவா ப்ரோத ஸலததோர் வல்லி விலாஸம்

பொருள் - (விஷ்வக்சேனரின் பிராட்டியைத் துதிக்கிறார்) - பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடிகளில் இடப்பட்ட செம்பஞ்சசாற்றின் அடையாளமானது, இவன் கைகளில் கைங்கர்யம் செய்வர்களின் அடையாளமாக உள்ள திருவொற்றாடையில் உள்ளது. இப்படிப்பட்ட கைங்கர்யம் உள்ளவனும், கொடி போன்ற அழகான கைகள் உடையவனும், ஸேனை முதலியாரின் பத்தினியும் ஆகிய ஸுத்ரவதி என்ற தாயை நான் அண்டினேன்.

52. விதத்து ஸூகம் வஷ்வக்ஸேநஸ்ய தே ப்ரதமே படா: கரிமுக ஜயத்ஸேநன காலாஹ்வ ஸிம்ஹமுகெள ச ந: ஜகதி பஜதாம் தத் தத் ப்ரத்யஹதூல தவாநலா: திசிதிசி திவாராதரம் ஸ்ரீரங்க பாலாக கர்மடா:

பொருள் - (நான்கு முக்கிய காவலர்களைத் துதிக்கிறார்) இந்த உலகில் எம்பெருமானின் அடியார்களான நமக்கு வரக்கூடிய பலவிதமான இடையூறுகள் என்ற பஞ்சகஞ்சுக்கு காட்டுத்தீ போன்றவர்கள், இரவு-பகல் பாராமல் அனைத்து திசைகளிலும் நின்று அரங்கனின் பெரியகோயிலைக் காப்பதிலேயே முழுமுராக உள்ளவர்கள், சேனை முதலியாரின் ப்ரதான தளபதிகள், அவரது முக்கிய சேவகர்கள் - இப்படிப்பட்ட கஜாநான், ஜயத்ஸேநன், ஹரிவக்த்ரன் மற்றும் காலப்ரகருதி ஆகிய நால்வரும் நமக்கு அனைத்து நன்மைகளையும் அளிப்பார்களாக.

53. ச்ருதிமயம் அதிஹர்ஷ ப்ரச்ரய ஸ்மேர வக்த்ரம் மனிமுகரம் இவ அக்ரே மங்களம் ரங்கதாம்ச: சரணம் அபிகதா: ஸ்ம: யத்ர ரூபஸ்வருப ஸ்வகுண மஹ்ரி தர்சி மோததே ரங்கசாயி

பொருள் - (கருடனைத் துதிக்கிறார்) - ஸ்ரீரங்கநாதன், தன்னுடைய அழகிய திருமேனி எழில், இனிமையான ஸவரூபம், திருக்கல்யாண குணங்கள் முதலானவை பெரிய திருவடியான கருடனிடம் ப்ரதிபலிப்பதைக் கண்டு மகிழ்கிறான். இப்படியாக பெரியபெருமாளின் முன்பாக இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி போன்றவனும், நம்பெருமாளை எப்போதும் காண்பதால் உண்டாகும் மிகுந்த மகிழ்வால் மலர்ந்த திருமுகத்துடன் உள்ளவனும், வேதமே வடிவம் எடுத்தாற்போல் உள்ளவனும் ஆகிய கருடனை நமது அரண் போன்று நாம் பற்றியவர்களாக ஆனோம்.

54. தார்க்ஷ பகு திவத் தஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூக்ரத்திம் அர்ச்சயே ஹர்ஷ பாஷபம் அபி கீர்த்திம் அர்த்திதாம் யங்முகோ கமலா கடாக்ஷயேத்

பொருள் - (கருடனின் பத்தினிகளைத் துதிக்கிறார்) ஸ்ரீரங்கநாச்சியார் தனது அடியார்களுக்கு ஏற்ற ஆனங்தம் மற்றும் கீர்த்தியை கருடனின் பத்தினிகள் மூலமாகவே

கடாக்ஷிக்கிறான். அப்படிப்பட்ட பெரிய திருவடியான கருடனின் நாயகியான ஸௌரீத்தி என்பவனை, ருத்ரரை என்னும் மற்றொரு நாயகியுடன் சேர்த்து வணங்குகிறேன்.

55. ஸ்வ அஸ்த்ரருப ஸ்ப்புரத் மெளவி மா சப்த இதி
உத்துகாநாம் ஸ்ராங் தர்ஜை முத்தரயா
நாத னித்ரா உசித உங்கித்ர தாம்ர டகுணாம்
ஸஞ்சரந்தம் ஸ்தும: தாம் ச பஞ்சாயத்தம்

பொருள் - (நம்பெருமானின் ஜங்கு ஆயுதங்களைத் துதிக்கிறார்). இவைகள் பகவானின் அஸ்த்ரங்களாக உள்ள நிலை, இவைகள் புருஷர்களாக மாறி உலவிய போதிலும், அந்தப் புருஷர்களின் முடிகள் மூலம் உணரும்படி உள்ளது. ஸ்ரீரங்கநாதனை கூட்டமாக வணங்க வாட்குள்ள தேவதைகளை, தங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு, சப்தம் செய்யாமல் இருக்கும்படி கட்டளையிடுகின்றன. இதனைக் கண்டு அந்தத் தேவதைகள் நடுங்கியபடி உள்ளன. ஸ்ரீரங்கநாதன் இடையூறு இன்றி உறங்கும் பொருட்டு இவைகள் எப்போதும் உறங்காமல் உள்ளதால், இவைகளின் கண்கள் சிவங்குள்ளன. இப்படியாக அங்கு உலவியியடி உள்ள ஜங்கு ஆயுதங்களை (சக்கரம், சங்கு, வில், வாள், கதை) நாம் துதிப்போம்.

56. அஸ்தர்க்ராம் அக்ரேஸரம் நாத வீஷா
சீது கூப் உத்வேல் ந் ருத்த அபிராமம்
சகரம் தைத்யச்சேத கல்மாஷித அங்கம்
ப்ராம்யத் ஜ்வாலா மாலபாரி ப்ரபத்யே

பொருள் - (சக்ரத்தாழ்வானைத் துதிக்கிறார்) பெரியபெருமானின் கடைக்கண் பார்வை என்னும் அமிர்தத்தை எப்போதும் பருகியபடி உள்ளதால் மதும் கொண்டபடி உள்ளான், அந்த மயக்கம் காரணமாக நார்த்தனம் செய்தபடி உள்ளான், அசர்க்களை எப்போதும் அழித்தபடி உள்ளதால், இரத்தக்கறை கொண்ட திருமேனி உடையவனாக உள்ளான், கொழுங்கு விட்டு ஏறியும் ஜவாலைகளால் சூழப்பட்டுள்ளான், எம்பெருமானின் ஆயுதங்களில் தலைமை பெற்றுள்ளான் - இப்படிப்பட்ட சக்ரதாழ்வானை நான் சரணம் புகுகிறேன்.

57. ஹனுபூஷ் விப்ஷண யோ: ஸ்யாம் யதமெள இஹ மோக்ஷம் உபேக்ஷ ரகுநாயக னிச்க்ரய பூதம் புவி ரங்கதாம் ரமயதே

பொருள் - (அனுமானையும் விபீஷணையும் கூறுகிறார்) திருவரங்கத்தின் செல்வமாக உள்ள நம்பெருமானை, தங்களது கைங்கர்யம் மூலம் மகிழ்விக்கின்றனர். மோசூம் என்பதையும் வெறுத்து, இந்த உலகில் எப்போதும் இருந்தபடி, அவனது கைங்கர்யத்தில் ஈடுபட்டபடி உள்ளனர். இப்படிப்பட்ட அனுமானுக்கும் விபீஷணனுக்கும் நான் ஆட்படுவேனாக.

58. இது: பவனி: பஞ்ச பராஞ்சி காடி
பரத்யங்குசி தாடி ஸ்யு: இது: அந்து: இத்ததம்
ஒள்பாதி கேப்பு: நிருபாதி போக்யே
பரத்யாஹரத் வேத்ரவரம் வ்ரஜாமி

பொருள் - (பெரியபெருமாளின் முன்பாக குறுக்கே உள்ள பெரிய பிரம்பைக் கூறுகிறார்) இந்த இடத்திற்கு (மூலஸ்தானம்) அப்பால் சென்ற பின்னர், ஜங்கு இந்த்ரியங்களும் உலக விஷயங்களின் பின்னே செல்வதாகக் கடவுது, இந்த இடத்தில் நிற்கும்வரை, ஜங்கு இந்த்ரியங்களும் மிகவும் உயர்ந்தவனான ஸ்ரீரங்கநாதனை மட்டுமே பற்றக் கடவுது - இப்படியாக ஆணை இடுவது எது? பெரியபெருமாளின் முன்பாக உள்ள திருப்பிரம்பு ஆகும். அந்தப் பிரம்பு, நமது இந்த்ரியங்களை உலக விஷயங்களிலிருந்து மீட்டு, நாம் அடையவேண்டிய இடமான ஸ்ரீரங்கநாதனிடம் சேர்த்துவிடுகிறது.

விளக்கம் - இந்தப் பிரம்பானது, பெரியபெருமாளின் முன்பு காவலாக உள்ளது. யார் வந்தாலும், அவர்களது இந்த்தியங்களின் - உலக விஷயங்களை நாடும் தன்மை - என்ற நிலையை, வெளியிலேயே தடுத்து நிறுத்துகிறது. பகவானைப் பற்றுகிற நிலை கொண்ட இந்த்தியங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

பொருள் - (மூலஸ்தானத்தில் இரு பக்கமும் உள்ள தூண்களைப் போற்றுகிறார்) அழகான ஆதிசேஷன் மீது ஸ்ரீரங்காதன் சயனித்துள்ளான். அங்கு அவனது கடாகூம் என்னும் அமிர்த ஆறு ஓடியபடி உள்ளது. அந்த ஆற்றின் வேகத்தால், அங்கு சிற்பவர்கள் தள்ளப்பட்டு, தத்தளித்தபடி இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் சிலைதடுமாறாமல் சிற்பதற்கு, இரண்டு திருமணத் தூண்கள் பற்றுக்கோலாக உள்ளன. அவற்றை நாம் அடைவோமாக.

60. ஸ்ரீரங்க அந்தர் மந்திரம் தீப்ர சேஷம்
ஸ்ரீபூமி தத் ரம்யஜாமாத்ரு கர்ப்பம்
பச்யேம ஸ்ரீதிவ்ய மாணிக்ய பூஷா
மஞ்ஜலூஷாயா: துல்யம் உங்மீலிதாயா:

பொருள் - (மூலஸ்தானத்தைப் போற்றுகிறார்) அழகான ஆதிசேஷன் உள்ளதும், ஸ்ரீதேவி-பூதேவி-நம்பெருமாள் என்னும் இவர்களைத் தன்னுள் கொண்டதும், ஸ்ரீரங்காச்சியாரின் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவாபரணப் பெட்டி போன்றதும் ஆகிய ஸ்ரீரங்கத்தின் கர்ப்பக்ருஹத்தை நாம் வணங்குவோம்.

61. லீலா லதா க்ருபானீ ப்ருங்கார பதத்க்ரஹ அர்ப்பித கர அக்ரா:
ப்ரோத அவதம்லித குசா: பதாபஜ ஸம்வாஹிரீ: வயம் ஸ்துமஹே

பொருள் - நம்பெருமாளின் பொழுதுபோக்கு உபகரணங்களான கொடி, கத்தி, பொன்வட்டில், படிக்கம் ஆகியவற்றைத் தங்கள் கைகளில் ஏந்தியபடி அவனது பரிசாரிகைகள் நின்றுள்ளனர். இவர்கள் அவனது திருவொற்று ஆடையைத் தங்கள் ஸ்தனங்களில் கச்சையாகக் கட்டியுள்ளனர். பெரியபெருமாளின் திருவடிகளை மெதுவாகப் பிடித்துவிடும் கைப்கர்யம் செய்யும் இவர்களை நாம் துதிப்போமாக.

62. முகுளித நளிநா: ஸகௌமமுதீகா: இவ ஸௌநிசா விமலாதிகா நவாவி
சிரஸிக்ருதநமஸ்யத் ஏக ஹஸ்தா: இதர கர உச்சல சாமரா: ச்ரயேயம்

பொருள் - அங்குள்ள விமலை முதலான பரிசாரிகைகள் ஒற்றைக் கரம் கொண்டு சாமரம் வீசியபடி உள்ளனர். மற்றொரு கரத்தைத் தங்கள் தலையில் வைத்தபடி அஞ்ஜலி செய்கின்றனர். இவ்விதம் இவர்களைக் காணும்போது, தாமரை மலர்கள் குவிந்தபடி உள்ளதும் நிலவுடன் கூடியதும் ஆகிய இரவுப்பொழுது போன்று உள்ளது. இப்படிப்பட்ட விமலை முதலான ஒன்பது பேர்களை நான் வணங்கக் கடவேன்.

63. உத்ப்புல் பங்கஜ தடாகம் இவ உபயாநி
ஸ்ரீரங்கராஜம் இஹ தகுனை ஸவ்ய ஸ்மீனோ:
ஸகுஷ்மீ விஹார ரஸிகாம் இவ ராஜஹம்ஸீம்
ச்சாயாம் இவ அப்யுதயிகீம் அவநிம் ச தஸ்யா:

பொருள் - இப்படிப்பட்ட கர்ப்பக்ருஹத்தில், மலர்க்க தாமரை மலர்கள் நிறைந்த குளம் போன்ற நம்பெருமாளை நான் வணங்குகிறேன். அவனது வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும், அவனுடன் விளையாடுவதற்கான அன்னப்பறவைகள் போன்றுள்ள ஸ்ரீதேவியையும், ஸ்ரீதேவியின் வளர்கின்ற நிழல் போன்றுள்ள பூதேவியையும் நான் அடைவேனாக.

விளக்கம் - இந்தச் ச்லோகம் தொடங்கி ஸ்ரீரங்கராஜஸ்தவம் தொடங்குகிறது எனலாம். இந்தச் ச்லோகம் தொடங்கி, அடுத்து உள்ள 14 ச்லோகங்களில் நம்பெருமாளைப் (உற்சவர்) போற்றுகிறார். 77-ஆம் ச்லோகம் தொடங்கி, இந்தப் பூர்வ பாகம் நிறைவு செய்யும்வரை மூலவரான பெரியபெருமாளைத் தொழுகிறார். தாமரைக் குளங்களில் அன்னப்பறவைகள் விளையாடுவது வழக்கம். இங்கு நம்பெருமாளைத் தாமரைக் குளம் என்று வர்ணித்தார் - காரணம் தாமரைக் குளமானது அனைத்துத் துன்பங்களையும் போக்கவல்லது, அதுபோன்று நம்பெருமானும் உள்ளான். மேலும் தாமரைக் குளங்களில் அன்னப்பறவைகள் உள்ளதுபோன்று, இங்கு நம்பெருமாள் பக்கம் உள்ள ஸ்ரீதேவியையும், பூதேவியையும் கூறினார்.

64. பிப நயங் புர: தே ரங்கதுர்ய அபி தாங்கம்
ஸ்த்திதீதம் இஹ பரிபுல்லத் புண்டரீகம் தடாகம்
ச்ரியம் அபி விஹரக்தீம் ராஜஹம்ஸீம் இவ அஸ்மிங்

பிரதிபலங்கம் இவ அஸ்யா: பச்ய விச்வம்பராம்ச

பொருள் - ஹே கண்களே. இதோ உங்கள் முன்பாக, இந்தக் கர்ப்பக்ருஹத்தில் சிற்பவனும், மலர்க்கத் தாமரை மலர்கள் கொண்ட பொய்கை போன்றவனும் ஆகிய நம்பெருமாள் சிற்கிறான். அந்தப் பொய்கையை நீங்கள் பருகுவீர்களாக. அந்தப் பொய்கையில் இன்பமாக விளையாடி மகிழும் அன்னபற்றவை போன்ற ஸ்ரீரங்கநாச்சியாரையும் வணங்கு. அவளது பிரதிபிம்பம் போன்றுள்ள பூதேவியையும் வணங்குவாயாக.

65. ஸெளசீல்ய சீதலம் அவேல க்ருபா தரங்க
ஸம்ப்லாவித அகிலம் அக்ருத்ரிமழும நிம்நம்
ஸகும்யா ச வாலிதம் அழும விகாஹமாா:
ஸ்ரீரங்கராஜ மிஷ பத்மஸர: ப்ரஸங்கம்

பொருள் - தன்னுடைய ஸெளசீல்ய குணம் காரணமாக மிகவும் குளிர்ந்து உள்ளது, தன்னுடைய கரைகளைக் கடந்து வீசும் கருணை என்னும் அலைகளால் அனைத்து உலகங்களையும் நீராட்டுகிறது, இயல்பாகவே பெருமை கொண்டதாக உள்ளது, எல்லையற்ற குணங்களைத் தனது செல்வமாக உடையது, ஸ்ரீரங்கநாச்சியாரால் நறுமணம் சேர்க்கப்பட்டது, மிகவும் தெளிவாக உள்ளது - இப்படிப்பட்ட நம்பெருமாள் என்னும் குளத்தை அடைந்து, அதில் நாம் நீராடுபவர்களாக ஆனோம்.

விளக்கம் - இங்கு உள்ள நிம்நம் என்ற பதம் ஆழமாக உள்ள குளம் என்பதைக் காட்டுகிறது. குளம் போன்று ஆழம் கான இயலாத குணங்கள் கொண்டவனாக நம்பெருமாள் உள்ளனன். குளங்களில் தாமரை மலர்கள் நறுமணம் சேர்த்தபடி இருக்கும். இங்கு, தாமரை மலரில் பிறந்தவளான ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமானுக்கு நறுமணம் சேர்க்கிறான்.

66. ஸிம்ஹாஸனே கமலயா கூமயா ச விச்வம்
ரக ஆதபத்ரயிதும் அஸ்மத் அஸ்ரீந நிஷண்ணம்
ஸகும் ஸ்வயம்வர ஸாதிதீ யெவாகநீ
ஸெளங்தர்ய ஸம்பத் அவலிப்தம் இவ ஆலிஹீய

பொருள் - அனைத்து உலகங்களையும் தனது ஒரு ஆட்சிக் குடையின்கீழ் இருக்கும்விதமாக, மஹாலக்ஷ்மியோடும், பூதேவியோடும் சிங்காசனத்தில் வீற்றுள்ளான். எனது உயிராக அவனே உள்ளான். ஸ்ரீரங்கநாச்சியாரின் சேர்த்தி மூலம் கிட்டப்பெற்ற இளமை, அழகு, ஜச்வர்யம் ஆகியவற்றால் கர்வத்துடன் உள்ளான். இப்படிப்பட்ட நம்பெருமாளை நான் எப்போதும் அனுபவிப்பேனாக.

67. ஆபாத மூலமனி மௌலி ஸமுல்லஸங்த்யா
ஸ்வாதந்த்ய ஸெளஹ்ருத தரங்கிதயா அங்கபங்க்யா
ஸக்க்யம் ஸமஸ்தஜந சேதலி ஸந்ததாாம்
ஸ்ரீரங்கராஜம் அஞ்மேஷம் அனுஸ்ரியாஸம்

பொருள் - நம்பெருமாளின் திருவடிகள் தொடங்கி திருமுடிவரை உள்ள ஒவ்வொரு அவயவங்களிலும் அவனது மேன்மையும், நீர்மைக் குணமும் அலைமோதியபடி உள்ளன. அவை அனைவரது நெஞ்சங்களிலும் பாய்ந்து, அவன் மீது பெருத்த காதலை உண்டாக்குகின்றன. அப்படிப்பட்ட நம்பெருமாளை நாம் நமது கண்கள் இமைக்காமல் கண்டு வணங்குவோமாக.

விளக்கம் - கடந்த ச்லோகத்தில் ஸ்ரீரங்கநாச்சியார் அருகில் உள்ளதால் கர்வத்துடன் உள்ளான் என்று கூறினார். இதனால் நமக்கு ஒர் ஜயம் உண்டாகலாம். இவ்விதம் கர்வத்துடன் உள்ள ஒருவனை நம்மால் எளிதாக நெருங்க இயலுமா? அதற்கு விடை அருளிசெய்கிறார் - அவன் தனது ஒவ்வொரு அவயவத்திலும் பெருமளவு ஆகர்ஷணத்தை வெளிப்படுத்துகிறான். இவை நம்மை தானாகவே வலிய அவனிடம் இழுத்துச் செல்கின்றன என்றார். கண் இமைக்கும் நேரம் கூட அவனைக் காணாமல் இருந்து விடக்கூடாது என்னும் நயம் காணக.

68. கூதிதி கமல நிவாஸா கல்பவல்லீ ஸலீல
உல்லுடா தச திசா உத்யத் யெவாக ஆரம்ப ஜ்ரும்ப:

சுரமம் அபஸ்ரதாம் மே ரங்கதாமா இதி
தத்தத்வரமய பல உம்ர: பத்ரஸ: பாரிஜாத:

பொருள் - பூதேவி, ஸ்ரீதேவி என்னும் கற்பகக் கொடிகள் நம்பெருமானை ஆலிங்கனம் செய்தபடி உள்ளன. இதனால் இவனது யெளவனமானது பத்துத் திசைகளிலும் சிலைபெற்றுள்ளது. இப்படிப்பட்ட யெளவனம் என்னும் இலைகளால் நிரப்பப்பட்டு, அவரவர்களின் பலன்கள் என்னும் மழங்களின் கணத்தால் தாழ்வாக நிற்கும் பாரிஜாதமாக நம்பெருமாள் உள்ளான். இப்படிப்பட்ட அந்த மரம் எனது ஸம்ஸாரக் களைப்பைத் தீர்க்கவேண்டும்.

விளக்கம் - இங்கு நம்பெருமானை கற்பக மரமாகவும், இரு பிராட்டிகளை அந்த மரத்தில் படநும் கற்பகக் கொடிகளாகவும் உருவகம் செய்தார். இளமைப்பெருவும் (யெளவனம்) என்பது நாள் செல்லசெல்ல தளர்வதுண்டு. ஆனால் இவனுடைய யெளவனம் என்பது சிலையாக உள்ளது. ஒரு மரத்தில் உள்ள கிளைகள், அவற்றில் உள்ள மழங்களின் பாரம் தாங்காமல் தாழ்ந்து இருக்கும். அதுபோன்று இவன் அவரவர்களின் பலன் என்னும் மழங்களை அளித்தபடி தாழ்ந்து நிற்கிறான்.

**69. ஸம்பாஷமானம் இவ ஸம்வ வசம் வதேந
மாந்தஸ்மிதேந மதுரேண ச வீஷ்ணேந
திவ்ய அஸ்த்ர புஷ்பித சதுர்பஜம் அதி உதாரம்
ரங்க ஆஸ்பதம் மய ஸப ஆச்ரயம் ஆச்ரயாணி**

பொருள் - அனைவரையும் வசியம் செய்து, தன்பக்கம் கவர்ந்திழுக்கவல்லது, இனிமையான புன்னைகையுடன் கூடியது, தனது கனிவான பார்வை மூலம் காண்பவர்களிடம் ஏதோ பேசத் துடிப்பது போன்று உள்ளது - இப்படிப்பட்ட அழகான திருமுகம் கொண்டவன் நம்பெருமாள். திவ்ய ஆயுதங்கள் என்னும் மலர்கள் மலர்ந்த நான்கு திருக்கைகள் கொண்டவன், எல்லையற்ற உதார குணம் உடையவன், நான் சென்று சேர எனிதான் புகலிடமாக உள்ளவன், நன்மையை அளிக்கவல்ல ஸ்ரீரங்க விமானத்தின் கீழ் நின்றவன் - இப்படிப்பட்ட நம்பெருமானை நான் அண்டுவேணாக.

**70. ஏதே சங்கக கதா ஸ்தர்சங ப்ருத: கேஷமங்கரா: பாஹுவ:
பாத தவங்த்வம் இதம் சரண்யம் அபயம் பத்ரம் ச வ: ஹே ஜா:
இதி ஊக்ஷி அபயமக்ரோ கரதலே ஸ்மரேண வக்த்ரேண தத்
வயாகுர்வங் இவ நிர்வஹேத் மய துரம் ஸ்ரீரங்க ஸர்வம் ஸஹ:**

பொருள் - மக்களே. இந்தத் திருக்கரங்கள் சங்கு, கதை, சக்கரம் ஆகியவற்றை ஏந்தியபடி உள்ளன. இவை உங்களுக்கு எப்போதும் கேஷமம் அளிப்பவையாகும். இந்த அழகான இணைந்த திருவடிகள், நீங்கள் வந்து புகலவதற்கு ஏற்றதாகவும், அபயம் அளிப்பதாகவும், நன்மைகள் அளிப்பதாகவும் உள்ளது - இப்படியாக, அபய முத்திரையுடன் கூடிய நம்பெருமாளின் திருக்கரம் அறிவித்தபடி உள்ளது. இந்த விவரங்களை தன்னுடைய புன்னைகை ததும்பும் அழகான திருமுகத்தினால் ஆமோதித்து, அதற்கு மேலும் விளக்கம் அளிக்க முற்படுவது போன்று நம்பெருமாள் உள்ளான். இப்படிப்பட்ட திருவரங்கன், எனது பாரங்களை தானே நிர்வாகம் செய்வானாக.

விளக்கம் - நம்பெருமாளின் அபயஹஸ்தம் நம்மைப் பார்த்து - மக்களே. மற்ற மூன்று திருக்கரங்கள் உங்களைக் காக்க ஆயுதம் ஏந்தியுள்ளன, அவை உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் அளிக்கவல்லது, இவனுடைய திருவடிகள் உங்களுக்கு ஏற்ற புகலிடமாக உள்ளன - என்று கூறுவது போன்று உள்ளது. இந்தக் கருத்தை நம்பெருமாளின் திருமுகமானது ஏற்று, அந்தக் கருத்துக்கு மேலும் வ்யாக்யானம் செய்வதாக உள்ளது.

**71. அங்கை: அஹம்ப்ரதமிகா ஆசரித ஆத்மதாரை:
ஆமோதமாநாவ யெளவா ஸாவலேபை:
ஹை பாரிஜாதம் இவ தூதந தாயமாக
சாகாசதம் ஹ்ருதி ததீ (கதமதீமஹி) ரங்கதுர்யம்.**

பொருள் - நம்பெருமாளின் ஓவ்வொரு அவயவங்களும் (உடல் உறுப்புக்கள்) - நான் முந்தி, சீ முந்தி - என்று போட்டி போட்டுக்கொண்டு தங்களை அவனது அடியார்கள் அனுபவிக்கவேண்டும் என்று அளிக்கின்றன. அந்த அவயவங்கள் ஓவ்வொன்றும் யெளவனப் பருவம் காரணமாக கர்வத்துடன் உள்ளன. இவைகளைக் காணும்போது, புதிதுபுதிதாதக் கிளைகள் துளித்த பாரிஜாத மரம் போன்று நம்பெருமாள் உள்ளான். இப்படிப்பட்ட

நம்பெருமானை நமது நெஞ்சத்தில் தாங்கி நாம் எவ்விதம் நிலையாக (மயக்கம் அடையாமல்) நிற்போம்? அது கடினமே ஆகும்.

72. ஆலோகா: ஹ்ருதயாளவு: ரஸவசாத் சாாகம் ஈழத் ஸ்மிதம் ப்ரச்ச்சாயாகி வசாம்ஸி பத்மநிலயா சேது: சரவ்யம் வபு: சகூலேஷ்மங்தி கதாகதாாி த இமே ஸ்ரீரங்க ச்ருங்கார தே பாவா யெளவா கந்தீா: கிம் அபரம் லிஞ்சங்தி சேதாம்ஸி ந:

பொருள் - ச்ருங்கார ரஸமே ஓர் வடிவம் எடுத்ததோ என்று வியக்கும்படியாக நிற்கும் நம்பெருமானே. உனது கடாகூங்கள் அனைத்தும் எங்கள் போன்றவர்களிடம் மிகவும் அன்பு கொண்டவையாக உள்ளன. உன்னுடைய புன்முறுவலானது எப்படிப்பட்ட கல்நெஞ்சத்தையும் உன் வசப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. அர்ச்சைசயில் திருவாய் திறக்கமாட்டேன் என்ற விதியையும் மீறி, உனது உதடுகள் கூறும் சொற்களானவை, ஸ்ம்ஸார துன்பத்தில் வாடுபவர்களுக்கு ஆறுதலான நிமில் தருவதாக உள்ளன. உன்னுடைய அழகான திருமேனியானது, தாமரை மலரில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் உள்ளத்திற்கு எப்போதும் இலக்கானபடி உள்ளது. நீ திருவரங்கத்தின் வீதிகளில் புறப்பாடு கண்டருளி விட்டு, மீண்டும் பெரியகோயிலுக்குள் புகுவதும் கண்களுக்கு இனிமையாக உள்ளன. இப்படி பல கூறி என்ன? உன்னுடைய யெளவா பருவம் போன்ற பல விஷயங்கள் எங்கள் மனதை குளிரவைக்கின்றன.

73. ஆயத் கிர்டம் அளிக உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம் ஆகர்ணலோசாம் அங்குச கங்னபாசம் உத்புல் வகூஸம் உத் ஆயத் பாஹோம் அர்ஹங் நீவிம் ச ரங்கபதிம் அப்ஜபதம் பஜாம:

பொருள் - நீண்ட திருவிழேகம் சூடியவனும், அழகான திருநெற்றிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக கஸ்தூரி திலகம் என்ற ஊர்த்வபுண்ட்ரம் உடையவனும், அழகான செவிகள்வரை நீண்டுள்ள எழிலான கண்கள் கொண்டவனும், மிகவும் அழகான செவிகள் கொண்டவனும், பரந்த திருமார்பு உடையவனும், திவ்யமான ஆயுதங்களைத் திருக்கரங்களில் உடையவனும், எழிலான வஸ்த்ர பங்களும் உடையவனும், தாமரை போன்ற அழகாகச் சிவங்த திருவடிகள் கொண்டவனும் ஆகிய நம்பெருமானை நாம் வணங்குவோம்.

74. அப்ஜ ந்யஸ்த பதாப்ஜம் அஞ்சித கட ஸம்வாதி கௌசேயகம் கிஞ்சித் தாண்டவ கந்தி ஸம்ஹநாககம் நிரவ்யாஜ மங்தஸ்மிதம் குடா சும்பி முக அம்புஜம் நிஜுபுஜா விச்ராந்த திவ்ய ஆயுதம் ஸ்ரீரங்கே சரத: சதம் தத: இத: பச்யேம லக்ஷ்மீஸகம்

பொருள் - தன்னுடைய திருவடிகளை பீடமான ஆஸனபத்மத்தில் அழுத்தியபடி நிற்பவனும், அழகான இடுப்புக்கு ஏற்றபடி பாங்காக பீதாம்பரம் உடுத்தியவனும், சற்றே நர்த்தனம் செய்வது போன்று காணப்படும் திருமேனி உடையவனும், இயல்பாகவே புன்னகை தவமும் திருமுகம் கொண்டவனும், உயர்ந்த க்ரீடத்தைத் தழுவியபடி உள்ள தாமரை போன்று மலர்ந்த திருமுகம் கொண்டவனும், தன்னுடைய திருக்கரங்களில் இளைப்பாறும் எழிலான ஆயுதங்களைக் கொண்டவனும் ஆகிய நம்பெருமானை நாம் திருவரங்கத்தில் மேலும் ஒரு நூற்றாண்டு வணங்கி நிற்போமாக.

75. அக்ரே தார்க்க்யேண பச்சாத் அஹிபதி சயநேந ஆத்மநா பார்ச்வயோ: ஸ்ரீபூமிப்யாம் அத்ருப்த்யா நயந சளக்கன: லேவ்யமாந அம்ருதெளகம் வகத்ரேண ஆவி: ஸ்மிதேந ஸ்ப்புத் அபயக தா சங்க்க சக்கர: புஜாக்ரை: விச்வஸ்மை திஷ்ட்மாாம் சரணம் அசரணா: ரங்கராஜம் பஜாம:

பொருள் - தனக்கு முன்பாக பெரிய திருவடியான கருடனைக் கொண்டவன், தனக்குப் பின்புறம் ஆதிசேஷனின் தானே சயனித்தபடி உள்ளவன், இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீதேவி

மற்றும் பூதேவியால், எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி அடையாமல் தனது ஸெளங்தர்யம் என்னும் அமிர்தத்தை அவர்கள் கண்களால் பருகப்பட்டபடி உள்ளவன், எப்போதும் மாறாத புன்னகையுடன் கூடிய திருமுகம் கொண்டவன், அபய முத்திரை என்ன, கதை-சங்கு-சக்ரம் ஏந்திய திருக்கரங்கள் என்ன என்று வியக்கும்படி தன்னுடைய திருவுள்ளத்தை வெளியிடுவன் - இப்படிப்பட்ட நம்பெருமானை, வேறு குலிடம் இல்லாத நாம் சரணம் அடைவோமாக.

76. ஆர்த்த அபாச்ரயம் அர்த்தி கல்பகம் அஸஹ்ய ஆகஸ்கர குமாதலம் ஸத்ய: ஸம்ச் ரித காமதேனும் அபியத் ஸர்வஸ்வம் அஸ்மத் தாம் ஸ்ரீரங்கேச்வரம் ஆச்ரயேம கமலாசகாஷ்: மஹி ஜீவிதம் ஸ்ரீரங்கே ஸ ஸௌகாகரோது ஸௌகிரம் தாஸ்யம் ச தத்தாம் மயி.

பொருள் - தாங்கள் இழிந்துள்ள ஜீச்வர்யத்தை மீண்டும் பெற விரும்புவர்களுக்குப் புகலிடமாக உள்ளவன், மிகவும் அழற்வமான ஜீச்வர்யத்தை வேண்டி வருபவர்களுக்கு கற்பகவ்ருஷ்ம் போன்று அதனை அளிப்பவன், தன்னை அனுபவிக்காமல் ஆத்ம விஷயத்தில் இழிந்த கைவல்ய அதிகாரிகளின் பிழைகளைப் பொறுப்பவன், தன்னையே நாடி வந்து, நிதிய கைங்கர்யத்தை வேண்டும் முழுகூக்களுக்கு காமதேனு போன்றவன், அனைத்தும் தானேவாக இருப்பவன், என்னுடைய பெருஞ்செல்வமாக உள்ளவன், ஸ்ரீரங்காச்சியாருக்கு கண்கள் போன்று உள்ளவன், யமிப்பிராட்டிக்கு ப்ராணன் போன்று உள்ளவன் - இப்படிப்பட்ட நம்பெருமானை நாம் அடைவோமாக. அவன் திருவரங்கத்தில் நீண்டகாலம் இருந்து, என்னை மகிழ்விக்கவேண்டும். அவனுக்குக் கைங்கர்யமும் அடிமைத்தனமும் செய்யவேண்டிய சிங்தனையை எனக்கு வளர்த்தபடி இருக்க வேண்டும்.

77. ஸ்வ பண விதாா தீப்ர மணிமாலி ஸ்தாம ருசி ம்ரதிம ஸௌகாந்தி போக ஸௌகாயித ரங்கதாம் மத யர மங்தர உச்சவஸித நிஃச்வஸித உத்தரளம் பணிபதி டோலி காதலிம் ஆச்வஸிம: ப்ரண்தா:

பொருள் - (இந்தச் ச்லோகம் தொடக்கமாக பெரியபெருமானை அனுபவிக்கிறார் - முதலில் அவன் சயனித்துள்ள ஆதிசேஷனைக் கூறுகிறார்). தனது அழகான படங்களில் (படம் எடுத்த தலைகளில்), மேலே கட்டப்பட்ட விதானம் போன்ற படங்களில், இரத்தினக் கற்கள் ப்ரகாசித்தபடி உள்ளன. சிறப்பாக கட்டப்பட்ட மலர்மாலை போன்று அழகு, இளமை, நறுமணம் இவற்றுடன் கூடியது இவன் திருமேனி உள்ளது. தன் மீது இனபமாக கண்வளரும் மிகவும் உயர்ந்த செல்வமாகிய ஸ்ரீரங்காதனை எப்போதும் தாங்கியுள்ளான். இதனால் மங்தமாக ஏற்படும் மேல்முச்சு-கீழ்முச்சுகளால் மெதுவாக அசைந்தபடி உள்ளான். இவ்விதமாக பெரியபெருமானுக்கு ஊஞ்சல் போன்ற படுக்கையாக உள்ள ஆதிசேஷனை நாம் வணங்கி, நம்முடைய துன்பங்களுக்கு ஆறுதல் அடைவோமாக.

விளக்கம் - இங்கு ஆதிசேஷன் மெதுவாக அசைவதாகக் கூறுவது காண்க. தான் அசைந்தால் பெரியபெருமானின் யோகாநித்திரைக்கு இடையூறு உண்டாகிவிடும் என்பதால், முச்சு விடும்போது, தனது உடலை மெதுவாக அசைக்கிறான். அந்த அசைவானது ஊஞ்சல் மெதுவாக ஆடுவது போன்றுள்ளது.

78. வடதளை தேவகீ ஜடர வேதசிரி: கமலா ஸ்தா சடகோப வாக் வடுஷி ரங்க க்ருஹே சமிதம் வரதம் உதார தீர்க்க புஜ லோசந ஸம்ஹநாம் புருஷம் உபாஸிஷீய பரமம் ப்ரண்தார்த்திலூரம்

பொருள் - (பெரியபெருமானைத் துதிக்கிறார்) - ஆலிலை, தேவகியின் திருவயிறு, வேதங்களின் சிரஸாக உள்ள வேதாந்தங்கள், ஸ்ரீரங்காச்சியாரின் ஸ்தனங்கள், நம்மாழ்வாரின் திருவாய்மொழி - இவற்றில் எவ்விதம் சுகமாக உள்ளானோ அது போன்று ஸ்ரீரங்க விமானத்தில் சுகமாக சயனித்துள்ளான். அனைத்து வரங்களையும் அளித்தபடி உள்ளான். உதார குணம் படைத்த நீண்ட திருக்கரங்கள், நீண்ட அழகான திருக்கண்கள், செடிய திருமேனி ஆகியவற்றுடன் உள்ளான். தன்னை வணங்கி நிற்பவர்களின் துன்பங்களை நீக்கவல்லவனாகிய பெரியபெருமானை நான் உபாஸிப்பேனாக.

79. உததி பரம வ்யோம்நோ: விஸ்மருத்ய பத்மவநாலயா விசிமயமயிம் நித்ராம் ஸ்ரீரங்காமாநி தாமாநி பணி பரிப்ருட ஸ்பார ப்ரச்வாஸ நிஃசவஸித க்ரம

ஸ்கலித நயங்ம் தந்வங் மங்வீத ந: பரம: புமாங்

பொருள் - திருபாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஆகியவற்றை மறந்தான், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு மாற்றான யோக சித்திரா தேவியைத் தழுவினான், திருவரங்கம் என்னும் பெயர் கொண்ட கூத்ரத்திற்கு வாந்தான், ஆதிசேஷனின் பலத்த மேல்மூச்சு-கீழ்மூச்சுகளால் தனது கண்கள் கூச, மெதுவாக மூடியபடி உள்ளான் - இப்படிப்பட்ட பெரியபெருமாள் நம்மை தனது திருவள்ளத்தில் எப்போதும் நிலைநிறுத்துவானாக.

விளக்கம் - இறுதி வரியில் மிகவும் ரஸமான விஷயம் உள்ளது. பெரியபெருமாள் உறங்கும்போதும் நம்மை நினைக்கவேண்டும் என்றார். நாம் விழித்துள்ளோது அவனை நினைப்பதில்லை. அவனோ உறங்கும்போதும் நம்மை நினைத்தபடி உறங்குகிறான். என்ன ஒரு வியப்பான செயல் இது.

**80. ஜலதிம் இவ நிபிதம் நீரதோ அத்ரிம் அப்தெள்
நிலிதம் இவ சயாநம் குஞ்ஜரம் வா த்ருகுஞ்ஜே
கமல பத கர அகூம் மேசகம் தாம்நி ந்லே
பணிகம் அதிசயாநம் பூருஷம் வந்திலீய**

பொருள் - கருநில சிறத்துடன் உள்ள ஸ்ரீரங்கவிமானத்தில் ஆதிசேஷன் மீது சயனித்தபடி உள்ளவன், கரிய திருமேனி கொண்டவன், தாமரை போன்ற திருவடிகள், திருக்கரங்கள், திருக்கண்கள் கொண்டவன், மேகத்தின் மூலம் பருகப்பட்ட கடல் போன்று உள்ளவன், அந்தக் கடலில் உள்ள மலை போன்றவன், பெரிய மலைப் புதரில் உறங்கிக் கொண்டுள்ள யானை போன்றவன் - இப்படிப்பட்ட பெரியபெருமானை நான் வணங்குவேனாக.

விளக்கம் - மேகத்தினால் பருகப்பட்ட கடல் என்பதில் மேகத்தை ஸ்ரீரங்கவிமானமாகவும், கடலைப் பெரியபெருமாள் எனவும் கொள்ளலாம். கடலில் உள்ள மலை என்பதில் கடலை ஸ்ரீரங்கவிமானமாகவும், மலையைப் பெரியபெருமாள் எனவும் கொள்ளலாம். புதரில் உறங்கும் யானை என்பதில் புதரை ஸ்ரீரங்கவிமானமாகவும், யானையைப் பெரியபெருமாள் எனவும் கொள்ளலாம்.

**81. ஸ்ரீரங்கேச இஹ சர்ம நிர்மிமீதாம்
ஆதாம் அதர பத பானி வித்த்ரும: ந:
காவேரி லஹரி கர உபலால்யமாந:
கம்பீர அத்புத: இவ தர்ணக: அர்ணவஸ்ய**

பொருள் - நன்றாகச் சிவங்கு காணப்படும் திருவதரம், திருவடிகள், திருக்கரங்கள் கொண்டவன், பவழங்களை இவனுக்குச் சீராகக் கொண்டு வரும் திருக்காவேரி தனது அலைகளால் தாலாட்டியபடி உள்ளவன், மிகவும் கம்பீரமான திருமேனி கொண்டவன், கடலின் குட்டி போன்று உள்ளவன் - இப்படிப்பட்ட பெரியபெருமாள் நமக்கு திருவரங்கத்தில் சுகல நன்மைகளையும் அளிக்க வேண்டும்.

**82. ஸிஞ்சேத் இமம் ச ஜூம் இந்திரயா தடித்வாத்
பூஷாமணி த்யுதிபி: இந்த்ர தனு: ததாந:
ஸ்ரீரங்கதாமனி தயாரஸ நிரப்பர த்வாத்
அத்ரெள சயானு: இவ சீதள காளமேக:**

பொருள் - ஸ்ரீரங்கநாச்சியார் என்ற மின்னலைக் கொண்டுள்ளது, தன்னுடைய திருவாபரணங்களில் உள்ள இரத்தினக் கற்களில் மூலம் வெளிப்படும் ஒளிக்கதீர்களை இந்த்ரவில் போன்று உடையது, க்ருபை என்னும் நீர் நிரம்பியதாக உள்ளது, திருவரங்கம் என்னும் மலை மீது இளைப்பாறிக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட மழைக்கால மேகமான பெரியபெருமாள் என மீதும் தனது க்ருபை என்னும் நீரைப் பொழிவானாக.

**83. ஆ மெளலி ரத்ந மகராத் புநரா ச பத்ப்யாம்
தாம க்ரம உங்கமத் உதார மனோஹர அங்கம:
ஸ்ரீரங்க சேஷ சயாநம் நயஙை: பிபாம:
பச்யத் மந: ப்ரவணம் ஒகம் இவ அம்ருதஸ்ய**

பொருள் - திருமுடியில் இரத்தினமானது மகர வடிவில் இழைக்கப்பட்டுள்ளது. அது முதல், திருவடிகள்வரை உள்ள பல அவயவங்களும் (உடல் உறுப்புகள்) தேஜஸ்லினால் மிகவும்

உயர்ந்து விளங்குகின்றன, இவனது உதார குணத்தை வெளிப்படுத்துவது போன்று பரந்து உள்ளன, காண்பவர்களின் கண்களுக்கு இன்பம் அளிப்பதாக உள்ளன. தன்னை வக்து வணங்குபவர்களின் மனதில் இவன் அமிர்த வெள்ளமாக தேங்கி நின்று விடுகிறான். இப்படிப்பட்ட பெரியபெருமாள் என்னும் அமிர்த வெள்ளத்தை நாம் நமது கண்களால் வாரிப் பருகுவோமாக.

**84. அரவிஞ்திதம் அங்க்ரி பாணி வக்த்ரை: அபி
தாபிஞ்சிதம் அஞ்சித அங்க காங்த்யா
அதரேண ச பஞ்சுஜீவிதம் ஸ்ரீ: நியதம்
நந்தநயேத ரங்கசந்தர்ம்**

பொருள் - இவனது திருவடிகள், திருக்கரங்கள் மற்றும் திருமுகம் ஆகியவை தாமரை மலர் மலர்ந்தது போன்று உள்ளன. இவனது அழகான திருமேனி கோய் தீர்க்கும் பச்சிலை மரம் போன்று உள்ளது. இவனது திருவதரம் பஞ்சுஜீவ மலர் போன்று உள்ளது. இவனும் சங்தரன் போன்று குளிர்ந்து உள்ளான். இப்படிப்பட்ட பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாச்சியார் ஒரு நந்தவனம் என்று என்னி விளையாடுவாள் போலும்.

**85. அங்யோங்ய ரஞ்ஜக ருச: அனுபமாந சோபா:
திவ்ய ஸ்ரக் அம்பர பரிஷ்கரண அங்கராக:
ஸம்ஸ்பர்சத: புலகிதா இவ சிங்மயத்வாத்
ரங்கேது காந்திம் அதிகாம் உப்பும்ஹயங்தி**

பொருள் - பெரியபெருமாள் திருமேனியில் உள்ள வைஜயங்தி மாலை, பட்டுப்பீதாம்பரம், திருவாபரணங்கள், சாத்துப்படி போன்றவை ஒன்றுக்கொன்று பொருங்தியதாக, ஈடில்லாத ஒளியை வீசியடி உள்ளன. இவை பெரியபெருமாளின் திருமேனி தொட்பு பெற்றதன் காரணமாக, மயிர்க்கூச்சல் எடுக்கப்பட்டவை போன்று, பெரியபெருமாளின் திருமேனியின் ஒளியை மேலும் அதிகமாக்குகின்றன.

**86. த்ருத கனகஜகிரி பரிமிலத் உததி ப்ரசலித ஸஹரிவத் அஹமஹமிகயா
ஸ்நபயதி ஜனம இமம் அபஹரதி தம: ப்பணிசய மரகதமணி க்ரணகண:**

பொருள் - ஆதிசேஷன் மீது சுகமாக சயனித்துள்ள மரகதமணியைப் போன்ற பெரியபெருமாளின் திருமேனியிலிருந்து ஒளியானது வீக்கிறது. அந்த ஒளியானது பொன்னாலான மலை ஒன்று உருகி, ஸமுத்திரத்தின் அலைகள் போன்று ஓடி வருகிறது. அவனை என்னிடம் வந்து என்னை நீராட்டுகின்றன. இதன் மூலம் எனது உள்ளே இருக்கும் அறியாமை என்ற இருளை அகற்றுகின்றன.

**87. போகீந்த்ர சிஃ்சவளித ஸௌரப வர்த்திதம் ஸ்ரீ
நித்ய அனுஷக்த பரமேச்வரபாவ கந்தி
ஸௌரப்யம் ஆப்புத திசா அவதி ரங்கநேது:
ஆநந்த ஸம்பதி நிமஜ்ஜயதே மாநம்ஸி**

பொருள் - எப்போதும் சயனித்துள்ள ஆதிசேஷனின் முச்சுக் காற்றிலிருந்த வெளிப்படும் நறுமணம், ஸ்ரீரங்கநாச்சியாரின் நித்ய சேர்க்கையால் ஏற்படும் ஸர்வேச்வரத்வம் என்னும் நறுமணம் - இப்படியாக அனைத்துத் திசைகளையும் தனது எல்லையாக உடைய பெரியபெருமாளின் திருமேனியிலிருந்து நறுமணம் வெளிப்படுகிறது. இந்த பரிமளமானது, அவனை வனங்கி நிற்பவர்களை மிகுந்த ஆனந்தம் என்ற செல்வத்தில் முழுக வைக்கிறது.

**88. ரங்கபர்த்து: அபி லோசநசர்ச்சாம் ஸாஹஸ ஆவலிஷோ லேகயமாநம்
புஷ்பஹாஸ: இதி நாம துஹாநம் ஸௌகுமார்யம் அதிவாங் மநஸம் ந:**

பொருள் - பெரியபெருமாளின் அடியார்கள் அவனை வணங்குவதற்காக உற்று கோக்குகிறார்கள். இதனால் புஷ்பஹாஸ - மலர்போன்றதான் அவனுடைய திருமேனி வாடிவிடுகிறது (நம கண் பார்வை மூலமே, அந்தப் பார்வையின் உறுத்தல் தாங்க இயலாமல் அவனது மென்மையான திருமேனி வாடுகிறது). இப்படியாக அவனது ஸௌகுமார்யம் உள்ளது. இப்படிப்பட்ட அவனது மென்மையானது வாக்கினாலும், மனதினாலும் என்னிப்பார்க்க இயலாமல் உள்ளது. இதனை நான் எவ்விதம் துதிப்பேன்?

89. ஏகைகல்மிக் பரம் அவயவே அந்த ஸெளங்தர்ய மக்ஞம் ஸர்வம் தர்க்ஷே கதம் இதி முதா மா மதா மங்தச்சூஃபே: த்வாம் ஸெளப்ராத்ர வ்யதிகர கரம் ரங்கராஜ் அங்க காஙாம் தத் லாவண்யம் பின்மயிதா விச்வபார்ண வருத்தி.

பொருள் - (பட்டர் தனது திருக்கண்களிடம் கூறுகிறார்) எனது ஸ்ரூக்கண்களே. பெரியபெருமாளின் ஒவ்வொரு அவயவமும் எல்லையற்ற அழகுடன் உள்ளனவே. அவை ஒவ்வொன்றிலும் நான் (கண்கள்) முழ்கியபடி உள்ளேனே. இப்படி உள்ள நான் எவ்விதம் அவனது அனைத்து அவயவத்தையும் அனுபவிப்பேன் - என்று வீணான சந்தேகம் கொள்ளாதே. அவனுடைய ஸெளங்தர்யம் என்பது உன்னை இவ்வாறு செய்துவிட்டாலும், அவனுடைய லாவண்யம் என்னும் தன்மை, உன்னை அவனது அவயவங்கள் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்கும்படிச் செய்துவிடும்.

90. வடு: மங்தாரஸ்ய ப்ரதமகுஸோ உல்லாஸ ஸமய:

கூமா லக்ஷ்மி ப்ரங்கி ஸகலகரண உங்மாதந

விகாஸ: ஸெளங்தர்ய ஸ்ரஜி ரஸிகதா சீது சுளக:

யுவத்வம் ரங்கேங்தோ: ஸ்ரபயதி நித்யம் ஸௌபகதாம்

பொருள் - பெரியபெருமாளின் யெளவாகம் எவ்விதம் உள்ளது தெரியுமா? அவனது திருமேனி என்னும் கற்பகமரம் முதல் மலரை அரும்பவிடும் பருவம் போன்று உள்ளது, பெரியபிராட்டி மற்றும் பூமிப்பிராட்டி என்னும் இரண்டு வண்டுகளின் அனைத்து புலன்களையும் இவன் மீது பித்துப்பிடிடக்க வைக்கும் தேன் போன்று உள்ளது, மிகவும் அழகான மலர் மாலையில் காணப்படும் மலர்ச்சி போன்று உள்ளது - இப்படியாக பெரியபெருமாளின் யெளவாகம் என்பது சித்யமாக இருந்துகொண்டு, அனைத்து ஸெளபாக்யத்தையும் பரப்பியபடி உள்ளது.

91. கிர்ட குட ரத்ந ராஜி: ஆதிராஜ்ய ஜல்பிகா
முக இந்துகாங்தி உந்முகம் தரங்கீதா இவ ரங்கினை:

பொருள் - (திருமுடியைக் கூறுகிறார்) பெரியபெருமாளின் க்ரீடம், அதன் அடியில் கட்டப்படும் குடா என்னும் முகப்பட்டை, ஆகியவற்றில் இரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவை - பெரியபெருமாளே ஸர்வேச்வரன் - என்று அறிவிக்கும் விதமாக உள்ளன. இவை ஒளி வீசியபடி உள்ளன. இந்த ஒளியைக் காணும்போது, முகத்தில் உள்ள சந்தரணின் குளிர்ந்த ஒளியே இவை மீதும் வீசுகிறதோ என்று தோன்றுகிறது.

விளக்கம் - திருவாய்மொழியில் (3-1-1) - முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ - என்பது போன்று இவரும் கூறுவது காண்க. இங்கு இவர் கூற விரும்பும் கருத்து என்னவெனில் - உன்மையில் பெரியபெருமாளின் திருச்சிரலில் எந்தவிதமான க்ரீடமும் இல்லை, இவன் திருமுகமண்டலத்திலிருந்து மேல் நோக்கி வீசும் ஒளியே, காணபதற்குக் க்ரீடம் போன்றுள்ளது என்பதாகும்.

92. சிகாரத்ந உத்தீப்ரம் திசி திசி ச மாணிக்ய மகரி
ஸத் ச்சுங்கம் ரங்கப்ரபு மனி கிர்டம் மனுமஹே
ஸமுத்துங்க ஸ்பீதம் சித் அசித் அதிராஜ் ச் ரிய:
ப்ரிய ஆக்ரீடம் குடாமணிம் அபி நிதம்பம் தம் அபித:

பொருள் - எங்கும் உள்ள சேதன அசேதனங்களை நியமிப்பவனாக உள்ளவன் பெரியபெருமாள் ஆவான். இவன் இவ்விதம் நியமிக்கின்ற ஸாம்ராஜ்ய லக்ஷ்மிக்கு மனிமகுடம் வேண்டும் அல்லவா? அனைத்து திசைகளிலும் ஒளிர்வதாகவும், மகரவடிவமாக உள்ள மாணிக்க மனி ஸுலம் சிறப்பான ஒளி வீசும் நூனியைக் கொண்டதாகவும் பெரியபெருமாளின் இரத்தின க்ரீடம் உள்ளது. இந்தக் க்ரீடமே, பருத்ததாகவும் இனிமையாகவும் உள்ள மலையாக என்னுகிறோம். இந்த மலையே இவனது ஸாம்ராஜ்ய லக்ஷ்மிக்கு மனிமகுடமாக உள்ளது. மலையைச் சுற்றி உள்ள இடங்கள் போன்று, க்ரீடத்தைச் சுற்றி திருமுகப்பட்டையில் உள்ள இரத்தினங்கள் ஒளிர்கின்றன.

93. விழுரது மயி ரங்கினை: குலிகா
ப்ரமரக திலக ஊர்த்வ புண்டர உஜ்ஜவலம்
முகம் அம்ருத தடாக சந்தர் அம்புஜ
ஸ்மய ஹர சுசி முக்த மந்தஸ்மிதம்

பொருள் - அழகான திருக்குழலானது கற்றையாக உள்ளது, அவை அழகாக நெற்றியில் படிந்துள்ளன, திலகமும் திருமண்காப்பும் நேர்த்தியாக உள்ளன, அமிர்தம் நிரம்பிய குளம், சந்தரன், தாமரை மலர்கள் ஆகியவை தங்களைக் காட்டிலும் எழிலானவை வேறு இல்லை என்று கர்வம் கொண்டிருந்தன. இந்தக் கர்வம் நீங்கும் விதமாக வென்மையாக இவனது புன்னகை உள்ளது. இப்படிப்பட்ட பெரியபெருமாளின் திருமுகமண்டலம், என்னுள் இருப்பதையே தனது பேறாகக் கருத வேண்டும்.

94. முக புண்டரீகம் உபரி தீரிதண்டகம் திலகா: ச கேஸரஸமா: ஸமெளக்திகா:
இஹ ரங்கபர்த்து: அபியத் மதுவ்ரத ப்ரகர ச் ரியம் ப்ரமரகானி பிப்ரதி

பொருள் - பெரியபெருமாளின் தாமரை போன்ற திருமுகத்தில் முத்துக்களுடன் இதனைக்கப்பட்ட அழகான திலக ஆபரணங்கள், தாமரை மலரில் உள்ள தாதுகள் போன்று உள்ளன. அந்த திருமுகத்தில் குழல்கற்றைகள் அழகாகத் தொங்குகின்றன. இதனைக் காணும்போது, அந்த முகத்தாமரையை மொய்க்க வரும் வண்டுக்கூட்டங்கள் போன்று உள்ளன.

95. ஹ்ருதயம் ப்ரஸாதயதி ரங்கபதே: மதுர ஊர்த்வ புண்டர திலகம் லலிதம்
அலிக அர்த்த சந்தர்தல ஸம்வலிதாம் அம்ருத ஸ்ருதிம் யத் அபி சங்கயதே

பொருள் - பெரியபெருமாளின் திருநெற்றியானது சந்தர்னின் கலை போன்று உள்ளது. அதிலிருந்து வெளிவரும் அமிர்தமோ என்று அனைவரும் சந்தேகப்படும்படியாக அந்தத் திருநெற்றியில் அழகான திலகம் உள்ளது. இப்படியாக அவனுக்கு எழில் சேர்க்கும் விதமாகவும், காண்பதற்கு இனிமையாகவும் உள்ள அந்தத் திலகம் எனது இதயத்தில் எப்போதும் நிலையாக இருக்கவேண்டும்.

96. ஸரல்நுஹே ஸமவஙாம்ய மதாத் உபரி ப்ரங்ருத்யத் அளியங்க்திகிபே
ஸ்ப்புரத: ப்ருவேன உபரி லோசநயோ: ஸவிலாஸ் லாஸ்யகதி ரங்கப்ருத:

பொருள் - (பெரியபெருமாளின் திருப்புருவங்களைக் கூறுகிறார்) பெரியபெருமாளின் தாமரை போன்ற திருக்கண்களில் இருந்து பெருகிவரும் மதுவைப் பருகிய வண்டு வரிசை போன்று அவனது திருக்கண்கள் மேல் திருப்புருவங்கள் உள்ளன. அவை மிகவும் அழகுடனும், மதுவுண்ட வண்டுகள் மயக்கத்தில் அசையாமல் உள்ளது போன்றும் உள்ளன.

97. ஸ்மரசர நலிந ப்ரமாத் சேத்ரயோ: பரிஸர நமத் இகூ-சாபச்சவி
யுகம் உதயதி ரங்கபர்த்து: ப்ருவோ: குருகுலம் இவ சார்ங்க ந்ருத்த ச்ரிய:

பொருள் - பெரியபெருமாளின் திருக்கண்கள் தாமரை மலர் போன்று உள்ளன. இதனைக் கண்ட அவனது திருப்புருவங்கள் அவற்றை மன்மதனின் பாணங்கள் என்று என்னுகின்றன. அந்த பாணங்களை தொடுக்க உதவும் வில் போன்று, அவற்றின் அருகில் வளைந்து நிற்கின்றன. இந்தப் புருவங்கள் அவனது திருக்கரத்தில் உள்ள சார்ங்க வில்லுக்கு நர்த்தனம் கற்றுக் கொடுக்கும் ஆசார்யன் போன்று உள்ளன.

98. க்ருபயா பரயா கரிஷ்யமானே
ஸகல அங்கம் கில ஸர்வத: அக்ஷி சேத்ரே
ப்ரதமம் ச்ரவல் ஸமால்த்ருணாதே
இதி தைர்க்யேண விதந்தி ரங்கநேது:

பொருள் - (திருக்கண்களை வர்ணிக்கத் தொடங்குகிறார்) பெரியபெருமாளின் திருக்கண்களானவை அனைவருக்கும் பெரியபெருமாளின் க்ருபையை முழுவதுமாக அளிக்க விரும்பின. ஆகவே அவை அவனது அனைத்து அவயவங்களையும் (அனைத்து உடல் உறுப்புக்களையும்) கண்களாக மாற்றுவதற்கு முயல்கின்றன போலும். இதன் முதல்

முயற்சியாக அவை தங்களை நீட்டிக்கொண்டு அவனது திருச்செவிகள் வரையில் நீண்டுள்ளன என்பதை அந்தக் கண்களில் நீளம் கொண்டு உணரலாம்.

விளக்கம் - கருணை வெளிப்படுவது என்பது கண்களாலேயே ஆகும். இங்கு பெரியபெருமாளின் கருணையைக் காணும்போது, அவனுக்கு நிச்சயமாக இரண்டு கண்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, இந்த அளவு கருணை வெளிப்பட சாத்தியமாகும். ஆக அவனது அவனது திருமேனி முழுவதும் கண்களாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று கருத்து. இத்தனை கருணை உடைய பெரியபெருமாளுக்கே இரண்டு கண்கள்தான் என்றால் - இராமனுக்கும் கருஷ்ணனுக்கும் ஒரு கண் மட்டுமே என்றும், பரமபதாதனுக்கு அரை கண் மட்டுமே என்றும் அடித்துக்கூற முடியும்.

99. ச்ரவோ நாஸா ரோதாத் தத் அவதிக டோலாயிதகதே

விசால ஸ்ப்பீத ஆயத் ரூசிர சிசிர ஆதாம் தவனே
மித: பத்த ஸ்பர்தத ஸ்ப்புரித சபர தவக்த்வ லலிதே
க்ரியாஸ்தாம் ஸ்ரீரங்க ப்ரணயி நயந அப்ஜே மயி தயாம்

பொருள் - மிகவும் விசாலமாக உள்ளன, நீண்டு உள்ளன, அழகாக உள்ளன, குளிர்ந்த பார்வை வீசியபடி உள்ளன, சற்றே சிவங்தும் வெளுத்தும் உள்ளன, ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு கெண்டை மீன்கள் போன்றுள்ளன - இப்படிப்பட்ட பெரியபெருமாளின் தாமரை போன்ற கண்கள் திருச்செவியாலும், திருநாசியாலும் தடுக்கப்பட்டதால் அங்குமிங்கும் அலைந்தபடி உள்ளன. இந்தத் தாமரைக்கண்கள் என்மீது கருணை பொழியவேண்டும்.

விளக்கம் - கடங்த ச்லோகத்தில் திருக்கண்கள் பெரியபெருமாளின் திருமேனி எங்கும் பரவ எண்ணம் கொண்டு திருச்செவிகள்வரை நீண்டன என்றார். அப்கு அவற்றைப் பரவ எண்ணம் கொண்டு திருச்செவிகள் தடுத்தன. ஆகையால், மற்றொரு பக்கம் நீண்டு பரவ முயற்சித்தன. அப்போது அவைகளை அவனது திருநாசி (முக்கு) தடுத்தது. இப்படியாக அந்தக் கண்கள் ஒவ்வொரு உறுப்புக்களாலும் தடுக்கப்பட்டு அலைமோதியபடி உள்ளன என்றார்.

100. கருணா அம்ருத கூல முத்வஹா ஏஷா

ப்ரணமத் ஸ்வாகதிகீ ப்ரஸங்க சீதா
மயி ரங்கதா உபகர்ணிகா அக்ஷோ:
ஸரிதோ: வீக்ஞன வீசி ஸங்ததி: ஸ்தாத

பொருள் - அனைவருக்கும் பெரும் செல்வமாக உள் பெரியபெருமாளே. உனது கண்களானவை அமிரதம் நிரம்பி உள்ளன, உன்னிடம் வந்து பணிந்து நிற்பவர்களை மிகுந்த அன்புடன் நலம் விசாரித்து, அனைத்துக் கொள்கின்றன, தெளிவாகவும் குளிர்ச்சியாகவும் உள்ளன, திருச்செவிகள்வரை நீண்டு உள்ளன. இப்படியாக மிகவும் அழகாக உள்ள அந்தக் கண்கள் என்னும் நதியில் வீசம் கடாக்கும் என்னும் அலைகள், என் மீதும் வீசவேண்டும்.

101. விலஸதி நாஸா கல்பகவல்லீ முக்தா இவ ரங்கநிலயஸ்ய

ஸ்மிதம் அபி தத் நவகுஸைம் சுபுக கபோலம் ச பல்லவ உல்லஸிதம்

பொருள் - (திருநாசி, புன்னகை, தாடை, கபோலம் ஆகியவற்றைக் கூறுகிறார்) பெரியபெருமாளின் திருநாசியானது (முக்கு) அழகான கற்பகக் கொடி போன்று உள்ளது. அவனுடைய புன்னகையானது அந்தக் கொடியில் மலர்ந்துள்ள மலர் போன்றுள்ளது. அவனது தாடையும் கபோலங்களும் அந்தக் கொடியில் உள்ள தளிர்கள் போன்று உள்ளன.

102. நயந சபர வித்தெள கர்ண பாச அவருத்தெள

ரூஷ இவ லுடத: அர்ச்சிர மஞ்ஜீ: உத்கிரந்தெள

பரிமிலத் அலக ஆல் சைவலாம் அம்ஸவேலாம்

அனு மணி மகர உத்தெள ரங்கதுர்ய அம்ருத அப்தே:

பொருள் - (திருச்செவிகளில் உள்ள மகர குழைகளைப் பற்றிக் கூறுகிறார்) பெரியபெருமாளின் திருமேனியானது ஒரு பெரிய கடல் போன்று உள்ளது. அந்தக் கடலின் கரைகள் போன்று அழகான அவனது திருத்தோள்கள் உள்ளன. அந்தக் கரைகளில் உள்ள பாசி போன்று அவனது அழகான கறுத்த கேசங்கள் உள்ளன. இவனது திருச்செவிகளில்

உள்ள, சிறந்த மணிகளால் பதிக்கப்பெற்ற மகரக்குழைகள் இரண்டும் தகதகவென்று ஒளியுடன் காணப்படுகின்றன. இவை என் இவ்விதம் சிவந்து, ஒளியைக் கக்கியபடி உள்ளன என்றால் - இந்த இரண்டு சுறாமீன்களையும், கண்கள் என்னும் மீன்கள் ஒரு பக்கம் தாக்கியபடி உள்ளன, மற்றொரு பக்கம் இவை திருச்செவி என்னும் வலைகளில் அகப்பட்ட நிலையில் உள்ளன - ஆகவே கோபத்துடன் இவ்விதம் உள்ளன என்று கருத்து.

- 103. அதர மதுர அம்போஜம் தத் கர்ணபாச ம்ருணாளிகா
வலயம் அபி மாம் ஆஸ்தாம் ரங்கேந்து வக்த்ர ஸர: சிரம்
நயா சபரம் நாஸா சைவால வல்லரி கர்ணிகா
மகரம் அலகச்ரேணி பர்யங்த நீல வந ஆவலி**

பொருள் - (திருமுகத்தை ஒரு ஏரி என வர்ணிக்கிறார்) அழகாகச் சிவந்த உதடுகள் என்னும் அப்போது மலர்ந்த தாமரை உள்ளது. திருச்செவிகள் என்னும் தாமரை மலரின் கொடி வளையம் உள்ளன. திருக்கண்கள் என்னும் மீன்கள் கொண்டதாக உள்ளது. திருமுக்கு என்னும் பாசிக்கொடி படர்ந்து உள்ளது. கர்ணபூஷணம் என்னும் மகர மீன்கள் உள்ளன. அடர்ந்த கரிய கேசங்கள் என்னும் கறுத்த சோலைகள் குழிந்து உள்ளது. இப்படியாக பெரியபெருமாளின் திருமுகமானது ஒரு ஏரி போன்று உள்ளது. இந்தத் திருமுகம் நீண்ட நாட்கள் என்னைப் பார்த்தபடி இருத்தல் வேண்டும்.

- 104. ரமயது ஸ மாம் கண்ட்ட: ஸ்ரீரங்கசேது: உதஞ்சித
க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரலம்ப மலிமலுச:
ப்ரணய விலகத் லக்ஷ்மி விச்வம்பரா கர கந்தலீ
கநக வலய க்ரீடாஸங்க்ராந்த ரேக: இவ உல்லஸத்**

பொருள் - (திருக்கழுத்தை வர்ணிக்கிறார்) பெரியபெருமாளின் திருக்கழுத்தானது பாக்கு மரம் போன்றும், சங்கு பொன்றும் உள்ளது. அந்தக் கழுத்தின் அழகைக் கொள்ளையடித்தது எது தெரியுமா? அவனை மிகவும் அன்புடன் அணைத்துக்கொள்ளும் மஹாலக்ஷ்மி, பூமிப்பிராட்டி ஆகியவர்களின் வாழத்தன்டு போன்ற அழகான கைகளில் உள்ள பொன்வளையல்கள், இவனது அழகான கழுத்தில் அழுந்தின போலும். அந்த வளையல்களில் அடையாளங்களே இவன் கழுத்தை விட அழகான, அந்தக் கழுத்தில் உள்ள மூன்று மடிப்புகளான ரேகைகள் போலும். ஆக கழுத்தின் அழகை இந்த ரேகைகள் கொள்ள கொண்டன. இப்படியாக சிறந்து விளங்கும் அவனது திருக்கழுத்து எனக்கு மகிழ்வை அளிக்கவேண்டும்.

- 105. அதிஷ்ட்டாங ஸ்தம்பெள புவந ப்ருது யந்த்ரஸ்ய கமலா
கரேணோ: ஆலாரோ அரி கரி கடா உந்மாத முஸலெள
ப்பணீந்தர ஸபீதீ ஸ்ரக வயதிகரித ஸங்கிக்த விபபெள
புஜீள மே பூயாஸ்தம் அபயம் அபி ரங்கப்ரணயிங:**

பொருள் - (பெரியபெருமாளின் திருப்புஜங்களை வர்ணிக்கிறார்) இந்த உலகத்தை ஒரு பெரிய யந்த்ரம் என்று வைத்துக் கொண்டால், அந்த யந்த்ரத்திற்கான ஆதாரத் தூண்களாக உள்ளது, ஸ்ரீரங்கநாச்சியார் என்னும் பெண் யானையைக் கட்டிப் போட உதவும் கட்டுத்தறியாக உள்ளது, அடியார்களின் விரோதிகள் என்னும் யானைக்கூட்டத்தை அழிக்கவல்ல உலக்கை போன்று உள்ளன, ஆதிசேஷனின் திருமேனி எது, இவன் அணிந்துள்ள மாலை எது, இவனது திருக்கரங்கள் எது என்று அறிய இயலாதபடி பருத்து உள்ளது - இப்படியாக உள்ள பெரியபெருமாளின் புஜங்கள் எனக்கு அபயம் அளிக்கவல்லவையாக உள்ளன.

- 106. ப்ரதி ஜலதித: வேலாசய்யாம் விபீஷண கௌதூகாத்
புந: இவ புரஸ்கர்த்தும் ஸ்ரீரங்கின: ப்பணி புங்கவே
ஸமுபத்தத: கஞ்சித் கஞ்சித் ப்ரஸாரயத: புஜ
த்வயம் அபி ஸதா தாங ச்ரததானு தீர்க்கம் உபாஸ்மஹே**

பொருள் - (பெரியபெருமாளின் திருக்கரங்களை வர்ணிக்கிறார்) முன்பு கடற்கரையில் சயனித்தருளிய நிலைமை, விபீஷணனின் ஆவல் காரணமாக பெரியபெருமாளுக்கு மீன்டும் நினைவுக்கு வந்தது போலும். அதனாலேயே ஆதிசேஷன் மீது, தன்னுடைய ஒரு திருக்கரத்தை மடித்துத் தலையனையாக வைத்துக்கொண்டும், மற்றொரு திருக்கரத்தை நீட்டியபடியும் சயனித்துள்ளன். மிகவும் நீண்டதும், தானம் செய்வதையே

குறிக்கோளாகக் கொண்டதும் ஆகிய பெரியபெருமாளின் இரண்டு திருக்கரங்களையும் நாம் எப்போதும் சிங்திப்போமாக.

107. குஸ்மைர அலஸெள ஸ்ப்படிக வேதி சயெள விடபெள

அமரதரோ: பரம் பரிஹஸங் ப்ருது ரங்கபுஜ:

பஹௌ மனி முத்திரிகா கநக கங்கண தோரவலயை:

கிலையி தோர்த்வயம் ப்பணிசி நிர்ப்பஸீப்தம் இம:

பொருள் - (பெரியபெருமாளின் திருப்புஜங்களை வர்ணிக்கிறார்) தேவலோகத்தில் உள்ள கற்பகக் கிளைகள், மலர்களால் நிரப்பப்பட்டு, அங்குள்ள ஸ்படிக மணிகளின் மீது சாய்ந்தபடி உள்ளன. இவற்றைப் பரிகாசம் செய்யும் விதமாக உள்ளது எது தெரியுமா? ஸ்படிக மணிக்கு மேலான ஆதிசேஷனின் திருமேனியில் சாய்ந்துள்ளது, கற்பக மலர்களை விட மிகவும் உயர்ந்த இரத்தினக்கற்கள் பல பதிக்கப்பட்ட, பொன்மயமான கைவளை, தோள்வளை சூடியுள்ளது, அந்தக் கற்பக மரத்தின் கிளைகளைக் காட்டிலும் பருத்து உள்ளது - இது எது என்றால் - பெரியபெருமாளின் இரண்டு புஜங்களாகும். அந்தப் புஜங்களை நாம் அண்டி நிற்போமாக.

108. மத் ரக஼ாவ்ரத கௌதுகே ஸௌகடகே விக்ராந்தி ஜர்ணே ஜபே
 சாரங்க ஜ்யாகின கர்க்கசிம்சி ஸௌமா: ஸ்ரக் மோஹாரே மார்த்தவே
 தோர்த்வங்த்வம் பஹௌச: ப்ரலோப்ய கமலா லீலா உபதாஙம் பவத்
 தத்சித்ர அலக முத்திதம் விஜயதே ஸ்ரீரங்க ஸம்ஸங்கிந:

பொருள் - (பெரியபெருமாளின் திருக்கரங்களைக் கூறுகிறார்) என்னைக் காப்பது என்னும் விரதம் பூண்ட பெரியபெருமாள், அதற்காககவே தனது திருக்கரத்தில் ஸாத்ர கங்கணம் அணிந்துள்ளன. அவனது திருக்கரத்தில் சாரங்கம் என்னும் வில்லின் தழும்புகள் காணப்படுகின்றன. அவனது திருக்கரத்தைக் காணும்போது மலர்மாலையோ என்று ஜ்யம் கொள்ளுபடியாக உள்ளது. இப்படியாக அவனது இளமையில் மயங்கி நிற்கும் ஸ்ரீரங்காச்சியாருக்கு, அவனது திருக்கரங்கள் தலையணையாக உள்ளது. அவனது கூந்தலால் அந்தக் கைகளில் அடையாளங்கள் இடப்படுகின்றன. இப்படியாக பெரியபெருமாளின் இரண்டு திருக்கரங்களும் சிறப்பாக உள்ளன.

109. பவ ஆர்த்தாஙம் வக்த்ர அம்ருத ஸரளி மார்க்கம் திசத் இவ
 ஸ்வயம் வக்த்ரேன இதம் வரதம் இதி ஸங்தர்சிதம் இவ
 கர அம்போஜம் பங்கேருஹ வநருஹ இவ பாடலம் இவ
 ச்ரயாமி ஸ்ரீரங்கே சயிது: உபதாங்க்ருதம் அஹம்

பொருள் - (பெரியபெருமாளின் வலது திருக்கரத்தைக் கூறுகிறார்) ஸம்ஸாரத்தில் இழிந்து மிகவும் கொதித்தபடி உள்ளவர்களின் வேதனை தீர்க்கும் அமிர்த தடாகமாக பெரியபெருமாளின் திருமுகம் உள்ளது. அந்தக் குளத்தை அடையும் வழியைக் காணப்பிப்பது போன்று பெரியபெருமாளின் வலது திருக்கரம் உள்ளது, இந்தத் திருக்கரமே அனைத்து வரன்களையும் அளிக்கவல்லது என்று அவனது திருமுகமே சுட்டிக் காணப்பிப்பது போன்று உள்ளது. தாமரைக்காடு ஒன்றின் மீது உண்டான சீற்றத்தின் காரணமாக சிவப்பது போன்று, அது போன்று சிவங்குள்ளது. இப்படியாக பெரியபெருமாளுக்குத் தலையணையாக உள்ள தாமரை போன்ற வலது திருக்கரத்தை நான் பற்றுகிறேன்.

விளக்கம் - இன்கு தாமரைக்காட்டின் மீது கொண்ட சீற்றம் என்பது என்ன? நம்மாழ்வார் திருவாய்மொழியில் - கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா - என்னதான் உவமையாகக் கூறினாலும் உனது திருக்கண்கள், திருவடிகள், திருக்கரங்கள் ஆ...இயவற்றின் முன்பாகத் தாமரை நிற்க இயலாது - என்றார். இதனைக் கேட்ட பின்னராவது தாமரை மலர்கள் வெட்கம் கொண்டு, தண்ணீரின் உள்ளேயே இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், அப்படியும் அவை தங்கள் தலையை வெளியே காண்பிக்கின்றனவே என்ற கோபம் பெரியபெருமாளின் திருக்கரத்திற்கு உண்டானது என்று கருத்து.

110. கிர்டம் ஸ்ரீரங்கேசயிது: உபதாங்க்ருத புஜ:

விதி ஈச அதீசத்வாத் கடதே இதி ஸம்ஸ்ருசய வததி
நிலீநாாம் முக்க்யம் சரணம் இதி பாஹோ: ததிதூ:
ஸ்ப்புடம் ப்ருதே பாத அம்புஜ யுகளம் ஆஜானு நிலித:

பொருள் - (இரண்டு திருக்கரங்களை மீண்டும் கூறுகிறார்) பெரியபெருமாளின் தலையனை போன்று வலது திருக்கரமானது உள்ளது. அந்தத் திருக்கரம் அவனது திருமுடியைத் தொட்டுக் காண்பித்து - ப்ரம்மன், ருத்ரன் முதலானோருக்கு இவனே தலைவனாக உள்ளதால், இந்தக் கர்மத் திருவுக்கு எத்தனை பொருத்தமாக உள்ளது - என்று கூறுவது போன்று உள்ளது. அவனது மற்றொரு திருக்கரமானது முழங்தாள்கள்வரை நீண்டுள்ளன. அந்தத் திருக்கரம் அவனது தாமரை போன்ற திருவடியினைத் தொட்டுக் காண்பித்து - தாழ்ந்தவர்களின் புகலிடம் இதுவே - என்று கூறுவது போல் உள்ளது.

111. மலயஜ சசி லிப்தம் மாலதி தாம தல்பய்
ஸௌமணி ஸர விதாாம் கெளஸ்துப ஸ்வஸ்தி தீபம்
தனுஜ வ்ருஷ விஷாண உலலேக சித்ரம்ச லக்ஷ்மி
லலித க்ருஹம் உபாஸே ரங்கஸ்ரவம்ஸஹ உர:

பொருள் - (பெரியபெருமாளின் திருமார்பைக் கூறுகிறார்) சந்தனம் மற்றும் பச்சைக்கற்றியம் கொண்டு பூசப்பட்டது, மாலதி மலர்மாலை இதன் மீது படுக்கை போன்று விரிக்கப்பட்டுள்ளது, உயர்ந்த இரத்தினக்கற்கள் மாலையாகக் கோர்த்துக் கட்டப்பட்ட மேற்கூரை கொண்டது, கெளஸ்துபம் என்னும் மங்களகரமான தீபம் ஏற்றப்பட்டது, அசுரர்களின் எருதுகளுடைய கொம்புகளின் அடையாளங்களை ரேகைகள் போன்று உடையது, ஸ்ரீரங்கநாச்சியார் சயனிக்கும் இடமாக உள்ளது - இப்படிப்பட்ட பெரியபெருமாளின் திருமார்பை நான் உபாஸிக்கிறேன்.

112. ஹார ஸ்ப்பாரித பேஙம் அம்ச லஹீ மாலா ருத்தி முக்தாபல
ச்ச்ரேணி சீகர துர்த்திசம் தத இதோ வ்யாகீண ரத்ந உத்கரம்
ஆவி: கெளஸ்துப லக்ஷ்மி ரங்கவஸதே: நிஸ்ஸீமயூம் அத்துபம்
வகூ: மந்த்ர மத்தீய மாநஜலதி ச்லாகம் விலோகேமஹி

பொருள் - (பெரியபெருமாளின் திருமார்பைக் கூறுகிறார்) முத்து மாலைகள் என்னும் வெண்மையான நூரைகளை உடையது, காங்திகள் என்னும் அலையானது வீசியபடி உள்ளது, முத்துக்கள் ஆங்காங்கே நீர்த்துவிகள் போன்று காணப்படுகின்றன, எங்கு பார்த்தாலும் இரத்தினக்கற்கள் சிதறியபடி உள்ளன, கெளஸ்துபம் மணியும், பெரியபிராட்டியும் தோன்றும் இடமாக உள்ளது, அளவிட இயலாத பெருமைகள் காரணமாக அற்புதமாக உள்ளது, மந்த்ர மலையால் கடையப்பெற்ற திருப்பாற்கடல் போன்றுள்ளது - இப்படிப்பட்ட பெரியபெருமாளின் திருமார்பை நாம் வணங்குவோமாக.

விளக்கம் - இங்கு திருபாற்கடலின் பல தன்மைகளை பெரியபெருமாளின் திருமார்பிற்கு ஒப்புமையாகக் கூறுகிறார். கடலில் உள்ள வெண்மை போன்று, இவன் மீது உள்ள முத்து மாலைகளைக் கூறினார். கடலில் நீர்த்துவிகள் சாரலாக வீசுவது போன்று, இவன் மீது முத்துக்கள் உள்ளன. கடலில் இரத்தினங்கள் கிட்டுவது போன்று, இவன் திருமார்பில் இரத்தினக்கற்கள் பரவலாக உள்ளன. திருப்பாற்கடலில் கெளஸ்துபமும், மஹாலக்ஷ்மியும் தோன்றியது போன்று, இவன் திருமார்பிலும் காணலாம். திருப்பாற்கடல் எவ்விதம் எல்லையற்றதாக உள்ளதோ, அது போன்று இவன் திருமார்பும் பரந்து உள்ளது.

113. வகூஸ்த் ஸ்தல்யாம் துளாலி கமலா கெளஸ்துபை: வைஜயங்தீ
ஸர்வ சசத்வம் கதயதி தராம் ரங்கதாம்ந: தத் ஆஸ்தாம
கூர்மவ்யாகரி நக பரிமிலத் பஞ்சஹேத் யசோதா
நத்தா மெளக்தீய ஆபரணம் அதிகம் ந: ஸமாதிம் திநோதி

பொருள் - (பெரியபெருமாளின் திருமார்பை மேலும் அனுபவிக்கிறார்) பெரியபெருமாளின் பரந்த திருமார்பில் துளாசி மாலைகள், ஸ்ரீரங்கநாச்சியார், கெளஸ்துபம் ஆகியவற்றுடன் அழகிய வைஜயங்தீ என்னும் வனமாலை உள்ளது. இந்த மாலை - இவனே அனைவருக்கும் சுச்வரன் - என்று பறை சாற்றுவது போன்றுள்ளது. யசோதையால் கண்ணன் கழுத்தில் கட்டப்பட்ட ஆமைநகம், புலிககம் ஆகியவற்றுடன் சேர்க்கப்பட்ட பஞ்சாயத ஆபரணம் அழகாக விளங்குகிறது. அந்த ஆபரணம் நம்மை மேலும் மகிழும்படிச் செய்கிறது.

114. கியாங் பர: மம ஜைகத் அண்ட மண்டலீ இதி
 அத்ருப்தித: க்ருசிதம் இவ உதரம் விபோ:
 ரிக்ஷிஷா உசித ஜைகத் பரம்பராம்
 பராம் இவ ப்ரதயதி நாபி பங்கஜம்

பொருள் - (பெரியபெருமானின் திருவயிற்றையும், திருநாபிக் கமலத்தையும் கூறுகிறார்) ப்ரளயத்தின்போது அனைத்து அண்டங்களையும் பாதுகாப்பாக எனது வழிற்றில் வைக்திருந்ததால், எத்தனை பாரமாக இருந்தது - என்று பெரியபெருமானின் திருவயிறு மனக்குறை கொண்டுள்ளது போன்று, இளைத்துக் காணபடுகிறது. அதனை உணர்ந்த அவனது திருநாபியானது, தான் ஸ்ருஷ்டி காலத்தில் அனைத்து உலகையும் மீண்டும் படைக்க இருந்த விதத்தை நினைவுட்டி அவனை மகிழ்வைக்கிறது.

115. த்ரிவித சித் அசித் ப்ரந்தம் துங்க அவலம்பி வலி த்ரயம்
 விகணயத் இவ ஜைச்வர்யம் வ்யாக்க்யாதி ரங்கமஹேசிது:
 ப்ரணத வசதாம் ப்ரிஞ்சே தாமோதரத்வ கர: கிண:
 தத் உபயகுண ஆக்ருஷ்டம் பட்டம் கில உதரபந்தநம்

பொருள் - (பெரியபெருமானின் திருவயிற்றில் உள்ள மூன்று மடிப்புகளைக் கூறுகிறார்) பெரியபெருமானின் திருவயிற்றில் உள்ள மூன்று மடிப்புகள் சேதன அசேதனங்கள் என்னும் மூன்று ஜைச்வர்யங்களைக் கூறுவதாக உள்ளது (சேதனங்கள் மூன்று = பத்தர், சித்யர், முக்தர், அசேதனங்கள் மூன்று = மிச்ரஸதவம், ஸதவகுநயம், சததஸதவம்). அந்தத் தழும்புகள் தாமோதரனாக யசோதையிடம் கட்டப்பட்டு நின்றதை உணர்த்துகின்றன (அந்தக் கயிற்றின் தழும்புகள் என்று கருத்து), இதன் மூலம் தான் தன்னிடம் அன்புடன் உள்ளவர்களுக்கு வசப்பட்டவன் என்பதை உணர்த்துவதாக உள்ளது. இந்த இரண்டு தன்மைகளும் பெரியபெருமானின் பரதவம் மற்றும் ஸௌலப்யத்தை உணர்த்துவதாக உள்ளன. இந்த இரண்டு குணங்களுக்கும் கட்டப்பட்ட பட்டம் போன்று, அந்தத் திருவயிற்றில் கட்டப்பட்ட உதரபந்தனம் என்னும் ஆபரணம் உள்ளது.

116. த்ரய: தேவா: துல்யா: த்ரிதயம் இதம் அத்வைதம் அதிகம்
 த்ரிகாத் அஸ்மாத் தக்தவம் பரம் இதி விதர்க்காங் விகடயங்
 விபோ: நாபிபத்ம: விதிசிவ நிதாங்ம பகவத:
 தத் அந்யத் ப்ரூ பங்கீ பரவத் இதி லித்தாங்தயதி ந:

பொருள் - (பெரியபெருமானின் திருநாபிக் கமலத்தைக் கூறுகிறார்) மூன்று மூர்த்திகளும் (ப்ரம்மன், விஷ்ணு, சிவன்) எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும் இல்லாதவர்கள், ஒரே பெருமையைக் கொண்டவர்கள் என்னும் வாதம், மூன்று மூர்த்திகளும் வேறுவேறு அல்ல, ஒன்றே என்னும் வாதம், இந்த மூன்று மூர்த்திகளைக் காட்டிலும் வேறுபட்டதான் உயர்ந்த ப்ரஹ்மம் ஒன்று உள்ளது என்னும் வாதம் - இப்படிப்பட்ட விதண்டாவாதங்களை பெரியபெருமானின் திருநாபிக் கமலம் அடியுடன் அழிக்கிறது. இதன் காரணம் என்னவென்றால், இதுவே ப்ரம்மனுக்கும் ருத்ரனுக்கும் வேர்கிழங்கு போன்று உள்ளது. இந்த திருநாபிக் கமலம் - இவனைத் தவிர்ந்த பொருள்கள் அனைத்தும், இவனது புருவ நெறிப்பிற்கு வசப்பட்டவையே - என்று நமக்குத் தெளிவாகக் காட்டித் தருகிறது.

117. கர்ப்பே க்ருதவா கோப்தும் அநந்தம் ஜைகத் அந்த:
 மஜ்ஜத் ப்ரம்யா வாருஷ்சதி ஸாம்யம் நனு நாபி:
 உதகுபிய ஏதத் ப்ரேக்ஷிதும் உத்யத் ப்ரமி பூயம்
 நாபிபத்ம: ரம்ஹநி ரங்க ஆயதந அப்தே:

பொருள் - (திருநாபி மற்றும் திருநாபிக் கமலம் ஆகிய இரண்டையும் அனுபவிக்கிறார்) கடல் போன்றுள்ள பெரியபெருமானின் திருநாபியானது, அளவற்ற இந்த உலகத்தைத் தன்னுள் அடக்கிக் காப்பதற்காக, உள்ளோக்கி இழுக்கின்ற சுழி போன்று உள்ளது. அந்தச் சுழி போன்ற தன்மையை விரும்புவதாகவும் அந்த திருநாபி உள்ளது. இப்படியாக உள்ளடக்கப்பட்ட உலகங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்று மேலே நின்று காணபதற்காக, மேல் நோக்கிக் கிளம்பும் சுழியாக, பெரியபெருமானின் திருநாபிக் கமலம் உள்ளது.

விளக்கம் - இங்கு பெரியபெருமாளின் திருநாபிக் கமலத்தை பட்டர் கூறுவது காண்க. இதே போன்று ஆண்டாளும் - எழு கமலப் பூவழகர் - என்று தன்னுடைய நாச்சியார் திருமொழிலில் கூறியதும் காண்க. ஆனால் இன்று பெரியபெருமாளின் திருநாபியில் வெளிப்படையாகக் காணும்படி தாமரை இல்லை. இல்லாத ஒரு வஸ்துவைக் குறித்துக் கூற ஆண்டாளும், பட்டரும் துணிக்திருக்க மாட்டனர். இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பெரியபெருமாளின் திருநாபியிலிருந்து திருக்கமலம் போன்ற அமைப்பு இருந்திருக்க வேண்டும். அந்த அமைப்பு காலத்தின் வெள்ளத்தில் மறைந்திருக்கலாம் என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம். விஷயம் அறிந்தவர்கள் இதனை சற்று ஆராயலாம்.

**118. மதும் இவ மதுகைடபஸ்ய ரம்பா கரபகரீங்தர்கர ஆபிருப்யதர்ப்பம்
ஸ்புடம் இவ பரிய கர்வ குரவோ: கிம் உபமிமீஹி ரங்க குஞ்ஜா ஊரவோ:**

பொருள் - (பெரியபெருமாளின் திருத்தொடைகளைக் கூறுகிறார்) மது மற்றும் கைடபர்களின் கொழுப்பை அடக்கியது, வாழைத்தன்று, கையின் மணிக்கட்டு தொடங்கி சண்டுவிரல் வரையில் உள்ள பகுதி, யானையின் துதிக்கை போன்றவற்றின் அழகு கொண்டது, இந்த அழகு காரணமாக வந்த கர்வத்தாலும் மகிழ்வாலும் பருத்து உள்ளது. இப்படிப்பட்ட பெரியபெருமாளின் திருத்தொடைகளுக்கு நான் எந்தப் பொருளை உவமையாகக் கூறுவேன்?

விளக்கம் - இங்கு பட்டர் எந்தப் பொருளையும் உவமையாகக் கூறுவில்லை என்பதை உணரவேண்டும். வாழைத்தன்று, துதிக்கை முதலான பொருள்களின் அழகை மட்டுமே கூறுகிறார். அந்தப் பொருள்கள் போன்று இவன் திருத்தொடைகள் உள்ளன என்று கூறுவில்லை. ஆக பெரியபெருமாளின் திருத்தொடைகளுக்கு உவமை ஏதும் இல்லை எனலாம்.

**119. கட காங்தி ஸம்வாதி சாதுர்ய நீவி
ஸத் ரத்ந காஞ்சீ கலாப அனுலேபம்
மஹாப்ரம் லிஹந் மேரு மாணிக்ய ஸானுா:
இவ ஆபதி பீதாம்பரம் ரங்கபந்தோ:**

பொருள் - (பெரியபெருமாளின் திருப்பீதாம்பரத்தைக் கூறுகிறார்) பெரியபெருமாளின் அழகான இடுப்பில் ஒளி வீசியபடி உள்ளது. அந்த ஒளியில் நன்கு பொருந்தியதாகவும், இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட மேககளை என்னும் ஆபரணத்தால் குழப்பட்டாகவும் அவனுடைய பீதாம்பர ஆடை உள்ளது. நீவி என்பது இடுப்பில் கட்டப்படும் உத்தரியமாகும். இதனைக் காணும்போது நீர்மேகத்தை உட்கொண்டுள்ள மேருமலையின் தாழ்வரை போன்றுள்ளது.

**120. பர்மஸ்தல அம்ச பரிவேஷ இவ அம்புராசே:
ஸந்த்யா அம்புவாஹ சிகுரம்பம் இவ அம்பரஸ்ய
சம்பா கதம்பகம் இவ அம்புசு: மா: ந:
பீதாம்பரம் பிபதி ரங்கதுரங்தரஸ்ய**

பொருள் - (பெரியபெருமாளின் திருப்பீதாம்பரத்தை மீண்டும் அனுபவிக்கிறார்) ஸழுத்திரத்தில் ஸந்த்யா கால நேரத்தில் விழுகின்ற தங்கமயமான பூமியின் ஒளி போன்று உள்ளது, ஆகாயத்தில் மாலை நேரங்களில் தோன்றுகின்ற மேகக்கூட்டங்கள் போன்று உள்ளது, மேகத்தில் தோன்றுகின்ற மின்னல் கூட்டங்கள் போன்று உள்ளது - இப்படியாக உள்ள பெரியபெருமாளின் திருப்பீதாம்பரம் நமது உள்ளத்தை அள்ளுகிறது.

**121. வைபூஷண்யாம் காங்தி: ஆங்கே நிமக்நா
விஷ்வத்ரீசீ க்வாபி ஸோங்மாத வ்ருத்தி:
ஜாஓ ஜானு த்வங்த்வ வார்த்தா விவர்த்த:
ஜாத: ஸ்ரீமத் ரங்க துங்க ஆலயஸ்ய**

பொருள் - (பெரியபெருமாளின் முழங்கால்களை அனுபவிக்கிறார்) திருவரங்கத்தின் பெரியகோயிலில் கண்வளரும் அழகிய மணவாளனின் திருமேனியானது, அவனது ஆபரணங்களால் மேலும் ஒளி வீசியபடி உள்ளது (அவனது திருமார்பு முதலியவைகளால் திருமேனி ஒளி வீசியபடி உள்ளது, அவனது திருஆபரணங்களாலும் ஒளி வீசியபடி உள்ளது). இப்படியாக எங்கும் அந்த ஒளியானது எங்கும் பரவி உள்ளது. அத்தகைய ஒளியானது,

ஓரிடத்தில் குவிந்தபடி உள்ளது. இந்த இடமே அவனது முழுந்தாள்களோ என்று எண்ணும்படி ஆனது.

122. ஸ்ரீரங்கேசய ஜங்கே ஸ்ரீபூமி ஆமர்ச ஹர்ஷ கண்டகிதே தத் கேளி நளிந மாம்ஸல நால த்வய லலிதம் ஆசரத:

பொருள் - (பெரியபெருமாளின் கணனக் கால்களைக் கூறுகிறார்) ஸ்ரீரங்காச்சியாரும் ஸ்ரீபூமாதேவியும் மெதுவாக பெரியபெருமாளின் கணனக் கால்களை வருடுகின்றனர். அப்போது அவனது திருவடிகள் மயிர்க்கூச்சல் அடைந்தன. அவை காண்பதற்கு மூள் போன்று இருந்தன. இப்படியாக உள்ள அவனது திருவடிகள், மூள்ளுடன் கூடிய தாமரையின் தண்டுகள் போன்று காணப்பட்டன. அந்த பருத்த தண்டுகள், பிராட்டிமார்களின் திருக்கரங்களின் உள்ள தாமரை மலர்களைச் சுமப்பது போன்று உள்ளது.

123. வந்தாரு ப்ருந்தாரக மெளலி மாலா யுஞ்ஜாந சேத: கமலா கரேப்ய: ஸங்கராந்த ராகெளி இவ பாத பதமெள ஸ்ரீரங்கபர்த்து: மநவை நவை ச

பொருள் - (பெரியபெருமாளின் திருவடிகளைக் கூறுகிறார்) இவனை வணங்கியபடி உள்ள தேவர்களின் க்ரீடங்களில் உள்ள கற்களின் ஒளி, யோகிகளின் சிவங்த உள்ளம், ஸ்ரீரங்காச்சியாரின் சிவங்த திருக்கரங்கள் - இவற்றில் உள்ள சிவப்பு நிறமானது வக்து படிந்ததோ என்று எண்ணும்படியாக பெரியபெருமாளின் சிவங்த திருவடித் தாமரைகள் உள்ளன. இப்படிப்பட்ட திருவடிகளை நான் த்யானம் செய்து, வணங்கி நிற்பேனாக.

124. யத் ப்ருந்தாவன பண்டிதம் தத் ரவை: யத் தாண்டவம் சிகிதிதம் யத் லகுஷ்மீ கர ஸெளக்க்ய ஸாக்ஷி ஜலஜ ப்ரஸ்பர்த் தமாகருத்தி யத் யத் பக்தேஷ் அஜல ஸ்த்தலஜ்ஞம் யத் தூத்ய ப்ரஸங்க உத்ஸூகம் தத் விஷ்ணோ: பரமம் பதம வஹது ந: ஸ்ரீரங்கினோ மங்களம்

பொருள் - பெரியபெருமாளின் எந்த ஒரு திருவடியானது பிருந்தாவனத்தில் சுற்றித் திரிந்ததோ, எந்த ஒரு திருவடியானது யசோதையின் தயிர் கடையும் ஓசைக்கு ஏற்ப நாட்டியம் பயின்றதோ, எந்த ஒரு திருவடியானது ஸ்ரீரங்காச்சியாரின் திருக்கரங்கள் மூலம் உண்டாகும் இன்பத்திற்குச் சான்றாக உள்ளதோ, எந்த ஒரு திருவடியானது தாமரை மலருடன் அழிக்கி போட்டியிடுகின்றதோ, எந்த ஒரு திருவடியானது அழியார்கள் விஷயத்தில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்ற வேற்றுமை காணாமல் உள்ளதோ, எந்த ஒரு திருவடியானது தூது செல்வதற்காக மிகவும் ஆசையுடன் உள்ளதோ - அப்படிப்பட்ட திருவடியானது நமக்கு அனைத்து நன்மைகளையும் அளிக்கவேண்டும்.

விளக்கம் - பிருந்தாவனத்தில் சுற்றிய களைப்பு தீரும்படியும், ஆய்ச்சியின் மத்து ஓசைக்கு ஏற்ப நாட்டியம் செய்த களைப்பு சீங்கும்படியும் இவனது திருவடிகளை ஸ்ரீரங்காச்சியார் மெல்ல வருடுகிறான். இவனது திருவடிகளைப் பிடிப்பதால்தான் ஸ்ரீரங்காச்சியாரின் திருக்கரங்கள் மென்மையாகவும், சிவங்கும் விளங்குகின்றன எனலாம். அவள் அவதித்த தாமரை மலருடன் இந்தத் திருவடிகள் சண்டை செய்தபடி உள்ளதாகக் கூறுகிறார். அந்தத் தாமரையில் பிறந்ததால் பிராட்டிக்கு மென்மையா, அல்லது இவன் திருவடிகளின் மென்மை பிராட்டியிடம் குடிகொண்டனவா என்று சண்டை இடுகின்றன போலும். ஆயர்கள், குரங்குகள், பசுக்கள், மாலாக்காரர், கூனி என்று பலரிடமும் ஏற்றத்தாழ்வு இன்றி இவனை அவர்களிடம் இட்டுச் சென்றது இந்தத் திருவடிகள் அல்லவா? பட்டரிடம் ஒருவர் - கண்ணனுக்கு உள்ளது போல் இராமனுக்குத் தூது சென்ற பெருமை இல்லையே - என்று கூறினாராம். அதற்குப் பட்டர் - அந்தக் குறை ஈங்கவே உயர்ந்த கூத்ரிய குலத்தை விடுத்து, இடையனாக நின்று, தூது சென்றான் - என்றார்.

125. சிஞ்ஜாந ச்ருதி சிஞ்ஜீங் மனிரவை: வஜ்ர அரவிந்த த்வஜ ச்சத்தீ கல்பக சங்க்க சக்ர முகுரை: தத: தத: ச ரோகாமயை: ஜச்வர்யேன ஜயம் த்ரிவிக்ரம முகம் குஷ்யத்பி: ஆம்ரேஷதம் ஸ்ரீரங்கேசய பாத பங்கஜயுகம் வக்தாமஹே ஸாந்தரம்

பொருள் - பெரியபெருமாளின் திருவடிகளில் சதங்கைகள் கட்டப்பட்டுள்ளன. அவை வேதங்களுக்கு ஒப்பான ஓசையை எழுப்பியபடி உள்ளன. இதன் மூலம் அனைவருக்கும்

இவனே ஸர்வேச்வரன் என்பதையும், த்ரிவிக்ரமானக நின்று செய்தருளிய லீலா வினோதங்களையும் பறை சாற்றி வெளிப்படுத்துவதாக இந்தச் சதங்கைகள் உள்ளன. இவனது திருவடிகள் - வஜரம், தாமரை, கொடி, குடை, கற்பகமரம், சங்கு, சக்கரம், கண்ணாடி முதலான ரேகைகளுடன் கூடியவைகளாக உள்ளன. இப்படிப்பட்ட தாமரை போன்ற திருவடிகளை நாம் வணங்குவோமாக.

விளக்கம் - பெரியபெருமாளின் திருவடிகளில் உள்ள சதங்கைகள் இவனது பல பெருமைகளையும் அறிவிப்பதாகக் கூறுகிறார். பெரியாழ்வார் - ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் - என்று அருளிச்செய்தது போன்று இவரும் கூறியது காண்க.

126. புநாஷி புவாநி அஹம் பஹௌமுகீ ஸதி ஸர்வ அங்குலீ

ஜூலஜ்ஜலித ஜாஹ்நவீ ஸஹரி ப்ருந்த ஸங்தேஹதா:
தீவா நிசி ச ரங்கினை: ச சரண சாரு கல்பத்ரும்
ப்ரவால நவமஞ்ஜரீ: நக ருசி: விகாஹேமஹரி

பொருள் - (பெரியபெருமாளின் திருவடி விரல்கள் மற்றும் நகங்களைக் கூறுகிறார்) கங்கையைப் போன்று நானும் இந்த உலகில் பாய்ந்து, அனைத்தையும் தூய்மை பெற்செய்வேன் - என்று எண்ணியபடி பெரியபெருமாளின் திருவடிகளின் விரல்கள் உள்ளன. இவற்றைப் பார்க்கும்போது பெருத்த ஓசைசுயுடன் பாய்ந்து வரும் கங்கையின் அலைகளோ என்று எண்ணும்படி உள்ளன. இப்படியாக நமக்கு ஜயத்தை உண்டாக்குகின்றதும், கற்பக வருகூழம் போன்றுள்ளதும் ஆகிய அவனது திருவடிகளில் - அந்தக் கற்பக வருகூத்தின் கிளைகள் போன்ற விரல்களில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று, ஒளி வீசியபடி அவனது நகங்கள் உள்ளன. இவற்றை நாம் இரவும் பகலும் இடைவிடாது அனுபவிப்போமாக.

விளக்கம் - பெரியபெருமாள் த்ரிவிக்ரமனாக உயர்ந்தபோது அவனது திருவடிகளில் இருந்து வெளிவந்தவள் கங்கை ஆவாள். அந்த கங்கையானது திருவரங்கத்தில் வெளிவர முனைவது போன்று பெரியபெருமாளின் திருவடி விரல்கள் உள்ளன என்றார்.

127. ஸ்ரீரங்க இந்தோ: பத கிலையே நீலமஞ்ஜீ மைத்ர்யா
வங்தே வருந்த ப்ரணயி மதுபவ்ராத ராஜீவ ஜைத்ரே
நித்ய அப்யர்ச்சா நத விதிமுக ஸ்தோம ஸம்சய்யமாகை:
ஹேம அம்போஜை: நிபிட நிகடே ராம ஸ்தா உபாந்தை:

பொருள் - (பெரியபெருமாளின் திருவடிகளை வணங்கி நிற்கிறார்) ரீல நிற இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட சிலம்புகள் கொண்ட திருவடிகள் எப்படி உள்ளன என்றால், வண்டினங்களால் மொய்க்கப்படும் அடிப்பகுதி உடைய தாமரையை அழகால் வென்று விழ்த்தும்படி உள்ளன. ஸ்ரீராமனும் சீதையும் ஆராதனை செய்தபோது, அவர்கள் ஸமர்ப்பித்த பொன்னால் ஆன தாமரை மலர்கள் இவனது திருவடிகளில் இடைவெளி இன்றி நிறைந்துள்ளன. அந்த பொன் மலர்களைக் காணும்போது, இவனது திருவடிகளில் அன்றாடம் பணிக்கு ஆராதிக்கும் ப்ரம்மனின் முகங்களோ என்று எண்ணும்படியாக உள்ளன. திருவரங்கத்தின் சந்திரனாகிய உள்ள பெரியபெருமாளின் இப்படிப்பட்ட திருவடிகளை வணங்குகிறேன்.

விளக்கம் - ஸ்ரீரங்காதன் ஸ்ரீராமனால் ஆராதிக்கப்பட்டவன் என்பது ப்ரஸித்தமான விஷயமாகும். இதனை இங்கு பட்டர் உறுதி செய்கிறார். ஸ்ரீராமனும் சீதையும் இவனது திருவடிகளில் ஸமர்ப்பித்த மலர்கள் இன்னமும் காணப்படுவதே இதற்கு ஆதாரம் என்று கூறினார். இப்படிப்பட்ட பெரியபெருமாளின் திருவடிகளை வணங்குவதாகக் கூறி, பூர்வ சதகத்தை நிறைவு செய்தார்.

ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே சரணம்